

ஞான போதி னி.

லஃபுடம். IV. } 1900இல் டிசம்பர் மே 20] { புந்தகம். 5.

மாதர் சுதந்திரம்.

மாதரூடைய தற்கால நிலைமையை நன்குணரவேண்டுமாயின் முற்கால நிலைமையை யறிந்த பிறகே ஒருவாறு எடுத்துரைக்கலா கும். இந்த செய்திகளை யிற்றெனத் தெரித்தல் முடியாதே நும் பழைய புலவர்பெருமான்களுடைய நூல்களைக்கொண்டே செனியவேண்டி யிருக்கின்றது. ஒரு கண்ணுடி நிலையுருவத்தையன்றி மற்றைப்பொய்யிருவங்களைப் பிரதிவிம்பித்துக் காட்டாத வாறுபோல அக்காலத்து நடையுடைய பாவனைகளைப் பே வெளித் தோற்றுவிப்பார்கள். கவிஞர்கள், ஆனாற் கண்ணுடியில் விம்ப உருவத்துடன் வெள்ளிடை ஆங்காங்குக் கலந்திருக்கின்றமைபோலச் சிறிது பொய்யும் உண்மையுடன் சேர்ந்திருக்கும். உண்மையை யுணரவிருட்பு மொவ்வொருவரும் அன்னப்புள்ளின் திறத்தினை மேற்கொள்ளவேண்டும். அத்திறனில்லையெனில் என்றும் நிங்காத மயக்கத்துடன் வாழ்நாளைக் கழிக்கவேண்டியதேயன்றிப் பிறிதில்லை.

அம்மேல் நம்முடைய பழைய காவியங்களுஞ் சாத்திரங்களும் என்ன தெரிக்கின்றன? உலகிலுள்ள சாதியார் எவரும் நம் தேயத்தைக் கண்டதன்முன் வடக்கில் உயரத்தையறிய முடியாத இமயமலையும், மேற்கிற கடங்கு செல்லப்படியாத மலைத் தொடர்களும், கிழக்கிலுங் தெற்கிலும் மலைவரிசையுங் கடலும் யாறுஞ் சிறந்த அரனுக விருந்தபோது ஆங்கிலர்க் பெரிதும் வளர்க்கப்பட்ட நாகரிகத்தின் விதைகள் நமது நாட்டில் முன்னரே விதைக்கப்பட்டுள என்னலாம். அத்தகைய நாகரிகத்தை நாம் அணிவரும் அன்புடன் பாராட்டும் இராமாயணம், மகாபாரதம், மாநு முதலீய நூல்களைப் படித்தால் அறியக்கூடும்.

தசரதன் மலைவியாகிய கைகேயி ஒருகாலத்துச் சாரதியா யிருந்தனவளங்பது கூறப்பட்டிருக்கின்றது. ஒரு பெண்ணிற்கு வாக்குத்தத்தஞ் செய்ததை நிறைவேற்றத் தன் அருமந்த மகனை யும் பதினான்கு வருஷம் வனவாசம் செய்யுமாறு ஏவினன் தசரதன். இவ்விஷயங்களெல்லாம் பெண்கள் கூட்டிலடைப்பட்ட மிருகங்களை பொப்பப் பாராட்டப் படவில்லை என்பதையும், மாறுந் தகைமையையுடைய மாதரே யாயினும் அவர்க்களித்த வாக்குத்தத்தம் சிறிதேனும் அசட்டை செய்யப்படவில்லை என்பதையும் தெரிவிக்கின்றன. ஜானகி தன் நாயகனுன் ஸ்ரீராமபிரான்த்தொடர்ந்து சென்று அவன்றனிமையை யினிமையாக்கியதை யாலோசிக்கு மிடத்துப் பெண்கள் புருடர்களின் அடிமைகளாகப் பாவிக்கப்படவில்லை யென்பதும் அவர்கள் ஆடவர் தந்துன்பத்தை யொழிக்கு மினிய மருந்தனையாரென்பதும் தெரியவருகின்றன. அகவிகையின் அரங்கையை ஸ்ரீராமன் ஒழித்ததை நினைக்கப்பெண்களைத் துன்பம் அடையாமற் காத்தலே மேதக்க மனிதரின் கடமையென்பதும், அவள் அவனைத் துதித்தேத்தியதைக் கவனிக்குமிடத்துப் பெண்கள் கற்றல் அக்காலத்தில் மிகவும் சாதாரணமாமென்பதும், சிறைத் தன்கற்பை யழிக்கப் பலமுறை முயன்ற இராவணனுக்குச் சிறிதும் இடங்கொடாமையைக் கருதுழிக் கற்பேறுமினுஞ் சிறந்ததென்று அவர்களாற் பாவிக்கப்பட்ட தென்பதும் ஆகிய இத்தகைய விஷயங்கள் நாம் தெரிந்துகொள்ளவேண்டி யிருக்கின்றன.

இதுநிற்க, மகாபாரதத்தின் விஷயமாகக் குறித்துக் கவனிக்கலாம். மாதர்க்கு ஊறு மனமாரச் செய்வதில்லை யென்ற சபதத்தினுலன்றே வீட்டுமன் இறந்தான். திரெளபதிக்கிழமைத்த தீங்கள்றே பல அரசர்களைப் பாண்டவருடன் சேர்ந்து துரியோதன அுக்கு விரோதமாகப் போர்ப்புரியச் செய்தது.

மகாபாரதத்திற்கும் பிற்பட்ட மநுவின் காலத்தைக் கவனித்து நோக்குவாம். மநுவும் குழந்தைகள் மனம்புரிதல் கூடாதென்றும், மனங்குசெய்யுங் காலங்களில் வீணிற் பணங்கு செலவிடுதலிற் பயனில்லையென்றும், மாதர்களை ஏப்பொழுதும் மரியாதையோடும் அன்போடும் பாராட்டவேண்டுமென்றுங் தெரிக்கின்றனர்.

முற்காலத்தில் மாதரின் சுதந்திரவிலை இத்தகைத்தாக, தற்காலத்தில் அவர் தம் நிலையைப்பற்றிச் சிறிது ஆராய்வாம். நம் மாதரின் தற்கால நிலைமைக்குக் காமப்பித்தேறிய மகம்மதியர் ஆனுகையே முதற்பெருங் காரணமாம். மற்று இங்நிலைமை மகம் மதியர் ஆனுகைக்கு நாம் உட்படாத நாட்களுக்கு முன்னரிருந்த தாயின் நாம் அனைவரும் மற்றைச் சாதியாரின் முன் வெட்கப்பட வேண்டியதே. இப்போது இத்தகைய கொடியரானுகையினின் நும் விடுபட்ட நாம் ஏன் நம் மாதர்களை நம்மைப்போலப் பாவிக்க வில்லை? அதற்குக் காரணம் சிறிது சூழ்ந்து சிந்தித்தாற்றெரிய வாம். இடையில் விளைந்த தீய வழக்கத்தினால் நம் தேயத்துப் பெண்களை யெல்லாம் பெரும்பாலும் கல்வியொளி கலங்கூர்ந்து தழைத்தோங்க விடாது கொடியமைனையகஞ் செறித்து நின்றமையின் அக்கொடிகள் பாமலர் பூத்துப் புகழ்மணங்கமழாது கரிந்து சூழ்பிச் சாம்புவனவாயின.

இப்பொழுது மாதர்க்குச் சுதந்திரம் கொடுப்பதன்மூன் அவர்களை நன்றாய்க் கலைபயிற்றவேண்டும். அங்குன் செய்த பிறகே அவர் தம் உரிமையாகிய பலவகைச் சுதந்திரங்களையுன் கொடுத்தல் வேண்டும். அவ்வாறன்றி யிப்போழ்தே கொடுத்தல் தேவிற்கு மனியங் கொடுத்த கதையாய் முடியுமேயன்றி வேறி ல்லை யென்பது எமது துணிவு. அன்றியும் அஃதறிவிலா விடத் துள்ள பணம் விணிற செலவழிந்தொழிதல் போலுமென்க.

இரவில் மேகத்தால் மூடப்பட்ட வானத்தில் தோன்றும் தனி விண்மீன்களென்ன ஆங்காங்குக் காணப்படும் அகலாம்பிகையும்மையைப் போன்ற மாதர்களே தாம் வெதுக்காலமாயிழுந்த சுதந்திரங்களைத் தக்கவாற்றுங் எய்தற்கு உரியரும் அருகருமாகின்றார்கள்.

சருக்கை - இராமசாமி ஜயங்கார்.

சிலப்பதிகார வாராய்ச்சி.

(தொடர்ச்சி.)

மேற்கூறிய விஷயங்களை வைத்துக்கொண்டு நமதாசிரியரிக் காப்பியத் தையாக்கினார். மிகக் கொஞ்சமான விஷயங்களை வைத்துக் கொண்டோர் பெருங்காப்பிய மியற்றல் வியப்பன்றே! அவ்விதமாக்கக் கற்பனு சக்தி சாலவு

மின்றியமையாதன்றே? அந்தகைய நமதினங்கோவின் கற்பணியைப் புகழ்வேண்டி பொல்வொரு காதையாக வாராய்ந்து, அக்காதைகளின் யாப்பு நமது நவீனப்பயிற்சிக் கெவ்வாறு பொருத்து முடைத்தென்பதையும் கோக்குவாம்.

இந்துவின் முதற்காதை மங்ல வாழ்த்துப் பாடல்; இதிற் தெய்வவணக்கஞ்செய்து கொண்டு கதா நாயகனும் நாயகியுமாகிய கோவல கண்ணகியரின்குணங்களைப் புகழ்ந்து, அவர்தம்மன வினைபையுங் கூறுகின்றார். நாம் முற்குறியாங்கு இக்காதை தொடங்கும் அடிகள் நிரம்பக் கம்பீரமாயிருக்கின்றன. இக்காதையிற் கயனிக்க வேண்டிய முக்கிய விதைபம் தெய்வவனங்க்கம். இத்தெய்வ வணக்கம் மிக விரோதமாக விருக்கின்றது. ஆரிபர்கள் இருக்குவேதத்திற் கூறியுள்ள ஸோமசூரியர்களையே வணங்கியிருக்கிறார். இதற்குக் காரணம் நன்கு புலப்படவில்லை.

இரண்டாவது காதையாகிய மஜையறம்படுத்த காதையில், கோவலகண்ணகியருடைய பரஸ்பர வன்பையும், சம்போக சுகத்தையும், இல்லறமினிது நடத்தலையும்பற்றிச் சொல்லுகிறார். இக்காதையிற்றுன் நமதாசிரியரி னினிய நடையாரம்பிக்கிறது. இதிற் கோவலன் கண்ணகியை எலம்புனிந்துவாக்குமடிகள் மிக வற்புதமாயிருக்கின்றன.

மூன்றாவது அரங்கேற்று காதையில் மாதவி யென்னும் நாட்டியப் பெண்ணின் நாட்டிய வித்தையை ராஜ சபையிலருக்கேற்றினதைப் பகருகிறார். இவ்விதைபம் பதிகச்திற்சொல்லப்படாததனால் ஆசிரியர் வேண்டுமெனவருவித்துக்கொண்ட தாக்கிறது. கண்ணகியைக் காதலித்துவாழ்ந்து வந்த கோவலன் மாதவி யிடத்து மனதைச் செலவிட்டானெனக் காட்டவேண்டியிருத்தலால் அதற்குத்தக்க சந்தர்ப்ப மேற்படுத்துவான் கருதி நமதாசிரியர் இக்காதை வரைந்துளர். ஒருநாட்டியப் பெண்ணிடத்துக் காதல் கொள்ளத்தகுந்த சமயம் நடனஞ்சு செய்யுஞ் சமயமே. அதிலேயும், வேறொரு புருஷனை யனுபவியாத இளம்பிராயத்தோடும், அளவற்ற வனப்போடும், அருமையான நடனப் பயிற்சியோடு கூடியமாதாக வேற்படுத்தி யதிலேயும் அவருடைய பயிற்கியையும், அதனாலாய கீர்த்தியையும் நாட்டக்கருதி உடிக்குந்தருணமெடுத்துக் கொண்டது ஆசிரியரின் நுட்பவறிவைக்காட்டுகிறது. இக்காதையில், விலைமாதர்களில் ஒருபெண்ணைப் பன்னிரண்டு வயது வரையிற்சங்கிதம், நாட்டியம் முதலியவற்றிற் பயிற்றுவித்துப்பிற்குதக்க தோர் சபையின் முன்னர் அரங்கேற்றவது வழக்க மென்பதைக் காட்டுகிறார். இவ்விடத்திற் கூறியுள்ள வாத்தியக்காரர்களின் நிலைமை, முறை, நிபந்தனைகள் முதலியவைகள் நூலாசிரியரின் சங்கிதைப் பயிற்கியைக் காட்டுகின்றன. இவ்வளவு தகுந்த சமயத்தை மெடுத்துக் கொண்டவர், அதைத்தக்கவாறு மேற்கொண்ட காரியத்திற் குபயோகப்படுத்தாதது மிகவிசனிக்

கத் தக்கதே ! இவ்விதம் நாட்டிய மாடிய பெண்ணினிடத்துக் கோவலனுக்கும் கோவலனிடத்து மாதவிக்கு முண்டான காதல் காசளவேயாயிற்று ! நாட்டியம் முடிந்ததும், மாதவியின் மாலைவிலையிடப்பட்டது. அம்மாலையை வாங்குவேணியே மாதவிமணப்பதாகச் சென்றால், மாலையைக்கோவலன் வாங்கினால். ஆதலின் மாதவிக்கும் கோவலனுக்கு முண்டானகாதலுக்குக் காரணம் கேவலம் கோவலனுடைய தனமன்றே ? தனது பத்தினியைத் தக்கவாறு நேசித்து வாழ்ந்துவரும் கோவலனுடைய திடசித்தமானது கேவலம் ஒருமாலையினுலோமயமங்கிறது ! மாதவியின் பெயராலேயோ பேசப்பட்டது !! அரங்கேற்றுங்காலத்துக் கோவலனு மிருந்ததாகக் கூறினாரில் கூயே ? அவ்விதமிருந்ததறக்க கொள்ளினும், அந்நாட்டியத்தைக் கண்டு கோவலன் மனங்கலங்கிறதென்று கூறவேண்டாவோ ? கோவலன் மாதவியின் நாட்டியத்தைக்கண்டு கலங்கினாலுதலின் மாலையை வழக்கினாலென்று விடும், மாதவி கோவலன்பாற் கொண்ட அந்பு எம்மட்டு ? தகுந்த சமயத்தை யெடுத்துக்கொண்டவர், மாதவியின் நடனச் சிறப்பையும்; அதைக்கண்ணுற்ற கோவலன் கொண்டமையலையும், அவனுடைய மனவிகற்பங்களையும், அவன் நெஞ்சின் ஊசுகளையும், அவன் துணிபையும், படி ப்படியாய்க் கூறியிருப்பாராயின் படிப்போர் மனதைப்பரவசப்படுத்தி யிருப்பார். இத்தகையை சமயம்மட்டும் வாய்க்கிள், சுகப்பிரியர், கம்பன், காளிதாசன் முதலிய கவிச்சக்கிரவர்த்திகள் விணைக்கார்கள்; படிப்பவர்மனதே பரிசுபிக்கும்படி செய்து விடுவார்கள். கம்பராமாயனாம், மிதிலைக்காட்சிப்படலத்தில், இராமனுக்கும், சீதைக்கும் காதலுண்டான விவரங்களுஞ் செய்யுட்களையாறேபுச்சாதார ? இவ்வாசிரியர் மாதவியின் நடனத்தைத்தக்கவாறுவருணித்து அதனால் திடசித்தமுடைய கோவலன்வேற்றுமை யடைந்தான்றால், மிகச்சிறப்பாயிருக்கிறுக்கும். இதன்பயனை நாம் பிரபுவின்கலீலையில் மாயையின் நடத்தி லறுபவிக்கிறோம்.

“அல்லம ரிவர்தாங் தாமென் றறிதர வறிதி ராமற்
சொல்லுக வெனவ டுக்குந் தோற்றம்போன் மத்த ளத்தை
வல்லவ னறைத லோடு மாயைநெஞ் சூச லாடச்
சில்லரி மணிச்சி லம்பு சிலம்புற வாடு கின்றால்.”

“முன்னுற விருந்த ஞான மூர்த்திமேல் விழிய மார்த்தை
பின்னுற நின்ற மூர்த்தி மான்மிசைப் பெயரு நெஞ்சு
மன்னுற விருத்தி சின்ற மாயைதா னடித்தாள் கண்டோர்
தங்கய னமுமா நெஞ்சுந் தன்மிசை வந்து வீழ.

எனுஞ் செய்யுட்களைப்படிப்பவரெவர்தாம் மாயையினடத்தையனுபவியார்? இப்படியே காளிதாசன் ஆங்கிலக் கவியாய டெனிஸன் முதலியவர்களும் வறைந்திருக்கிறார்கள். ஆதலின், நமது நூலுடையார் இக்காதையிலவர்தம்

புலமையைக் காட்டியுள்ளாரேயன்றிப் படிப் போர்மனைதைக் கவரவில்லை. சரித்திரவமைப்பினால், இவருக்கு, ஒருமனிதன், ஒருமண்டபம், குளம், நகரமுதலியவற்றைச் சென்வனே சிறப்பித்து வருணிக்கத் தெரியுமேயன்றி, மனோபாவங்களையனுபவிக்குமாறு ஊடுருவிவருணிக்குங் திறனவ்வளவில்லையென்றேசொல்லவேண்டும். இக்கற்றை, மேன்மேலுமூறுதிப் படித்துவாம். இவ்விதமாய், இக்காலையில் அடிகள் கோவலைக் கண்ணகியிடமிருந்தும் பிரித்து மாதாவியின்பாற்படுத்திவிட்டார்.

இனி, அந்திமாலைச் சிறப்புச்செய் காலையின்கண் கோவலன் மாதவியின் சுகாதூபவத்தையும், அந்திமாலையையும், அத்தகுணத்திற் றணந்தும் மனங்தமுள்ள நாயகர் நாயகிகளின் மனோபாவங்களையும், சந்திரோதயத்தையும், மாதவியின் மனக்களிப்பையும், கண்ணகியின் துயரத்தோடுகூடிய தோற்றுத்தையும், மாதர்கள் மனிவிளக்கேற்றி அவற்றினைப்பணிந்தபின் வாசற்றின்னைகளில் வைப்பதையும், மிக நேர்த்தியாய் வருணித்துளர். ஆயின், இக்காலையும் பதிகத்திற்குற்றப்படாத்காலன், இதற்குமோர் காரணமிருக்கவேண்டும். அஃதே, கேரவலேனுடூகூடிய மாதவியின் மனக்களிப்பையும், கணவனைப்பிரிந்த கண்ணகியின் கவலையையும் தெரித்தற் பொருட்டாம். ஆயின், ஆசிரியரெம்மட்டுமெடுத்த காரிபத்தை முடித்தார்? மாதவியின் உற்சாகத்தைக் கூறின்ரேயன்றிக் கண்ணகியின் கவலையைக் கழுதிலர்! கண்ணகியின் துயரத்தோற்றுத்தைச் சொன்னாரன்றி யவடன் துயரத்தினளாவைப்பகர்ந்திலர். இப்பொழுதே, கண்ணகியிடத்துப்படிப்போர்க்கு அதுதாபமுண் பெண்ணவேண்டியது. அதற்கு, அவளுடைய வெளித்தோற்றுத்தைப் பார்க்கிலும் மவடன் மனங்கிலையே தகுதியானது. அம்மனங்கிலையைக் காட்ட நமதாசிரியரெடுத்துக்கொண்ட தருணமே சிறப்புடைத்து! அப்படியிருந்தும் காரியத்தைச் சாதியாது விட்டனரே! மாலைப்பொழுதில் மாதர்கள் மனிவிளக்கேற்றிவைத்துத் தம் மனவாளரோடு மகிழ்க்கண்ட கண்ணகி தங்கணவனை நினைந்து தவித்தனவொன்று சொல்லியிருப்பாராயின் மிகச்சிறப்பாயிருந்திருக்கும். நாம் முற்கூறியாக்கு இவருக்கு மனோபாவங்களை வருணிக்குந்திறன் சிறிதேயாமென்பதற் கிஃதோர் சான்றாகும்.

பிரணதார்த்தி ஹரசிவன்.

ருக்மணி சரித்திரம்.

அத்தியாயம். ५

பொழுது விடுந்து 20-நாழிகையாயிற்று. அஃபுவருஞ் சாப்பிட்டு அப்பொழுதுதான் எழுந்தார்கள். சுப்பையர் மனக்குழம்பிக் கொண்டிருந்தது. ஏது செய்பலாம்! பைத்தியம் பிடித்தவர்போற் குழுகிறார். செட்டிக்கும்

ஒன்றும் தோண்றவில்லை. பணமோ குறைந்தவட்டிட்க்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பத்திரத்திற் குறித்தசால் மொரு வருஷந்தான். அதற்குமேல் 18 மாதம் பொறுத்திருந்தான். அப்பொழுதுகூடச் சுப்பையர் பணத்தைக்கொடுத்தாரில்லை. சுப்பையரே சிறைச்சாலை போய்விடுவேண்டு சொல்லுகிறார். 1,500 ரூபாயையா இழந்து விடுகிறது? செட்டியார் அன்றைக்கேடுயிர்துறந்து விடுவார். இதற்கு ஓர் ஏற்பாடுசெய்ய வேண்டுவதா யிருக்கிறது. வெகு நாளாக அகப்படாமலிருந்து இப்பொழுது அகப்பட்டிருக்கிறார். இப்பொழுது அவரை விட்டுவிட்டாற் பின்பு என்ன செய்கிறது. எப்படித்தான் பணத்தை வாங்குவது? ஐயோ பின்பு வருவதொன்றையும் யோசியாமல் சிறைச்சாலைக்குப் போய்விடுவே ணன்கிறாரே. அவர் வார்த்தையிற் செட்டிக்கு முழுவதும் நம்பிக்கையில்லை. ஆயினும், பாம்பின் பல்லைப்பிடித்து விடி பரீக்கூசெய்வோர்க் காரேனுமுண்டோ? நியாயாதிபதிமுன் சுப்பையரைக் கொண்டுபோய் கிறத்தி விடலாம். ஆனால் இவ்விதமே அவர் அங்குச் சொல்லிவிட்டாலோ; பெருந்தொகை யன்றே போய்விடும். சி! சி! அது செய்யலாகாது. மேலுஞ் சிறைச்சாலைக்கு எடுத்துவிடுவோ மென்றாற்கூட, மாதமொன்றுக்குப் பதினைந்து ரூபாய் அவர்செலவுக்காகக் கொடுக்கவேண்டுமே! அவ்வழியிலினாக்கக் கூடாதென்று செட்டியார் நிச்சயித்துக்கொண்டார். சுப்பையரிடத்திலிருந்து, இனிமேல் நயத்திற்றுன் பணம் வாங்கவேண்டுமென்றுதீர்மானித்தார்.

மேற்காரிய மென்ன செய்யலாமே? அடுத்த தடவை பார்த்துக்கொள்ளலாமா, அல்லது வேறு ஏற்பாடுகள் செய்யலாமா? இனிமேற் காலதாமதஞ்செய்வது நன்றாயிராது. வேறு என்ன செய்வது? செட்டியார் வெகுநேரமாலோசித்தார். நாட்டுக்கோட்டையாளிடங்கடன்வாங்கிச் சுட்பையருக்குக் கொடுத்து, பணத்தைத்தான் வாங்கிக்கொண்டு போவதே ஸமென்று உத்தேசித்தார். சுப்பையர் அவ்வளவு அதிக வட்டி கொடுக்கமாட்டேனன் ரூலோ—என்னவோ, பார்த்துக்கொள்வோம். இவ்வாறு ஒரு முடிவு தன்மனத்திற் செய்துகொண்டு செட்டியார்,

“ஐயரே, ரெண்டுபேருக்கும் லொகுவா இன்னென்று செய்யலாமா?”

“என்ன?”

“கடன் வாங்கிக்கொடுக்கிறேன் குடுக்கிறீரா?”

“அதெல்லாம் ஏதுக்கு ஜெயிலுக்குப் போரேன்னு.”*

“சம்மாப் பேத்தாந்தின் காணம்”

“என்னது?”

“பாப்பாரா இருந்துக்குட்டி”

“அப்படித்தான்; வேறு என்ன வழி?”

“சொப்பனத்தெகுட உம்மெ ஜெயிதுக்கனுப்பிக் கணமலுமெனக்சில் கூங் காஜும் சும்மா பேச்நீர். நான் என்னு சொல்லேன்னு. அ.ரு.ரா. மளி கைலே கடன் வாங்கித் தாரேங்காஜும்”

“வட்டி ரொம்பக் கேழ்ப்பனே”

“அதுங்னனுச்சிம் போய்டடுப்போகிறது. அதுபார்த்துக்கட்டுமாய்ய”

“நீர் லொகுவாத்தனு சொல்நீர் குடுக்கிறவனுக்குன்னு, தாவே தீங்கு போகிறது”

“அடுத்த வர்சம் வெளாஞ்சிச்சானு எல்லாக் கடனும் அடைச்சுட மாட மேம்”

“அதுருக்கட்டும். என்ன வட்டி கேட்பன்”

“ஒன்றை தான்”

“அவ்வளவா?”

“ரொம்ப மலுவல் இப்போ”

“முன்வட்டி இடுத்து இடுவேனு”

“அது இல்லாமோ நாட்டுக்கோட்டையான் யாவார முண்டா?”

“ரெண்டாயிர ரூபான்னு வாங்கணம்”

“ஆமாஞ்சாமி ஆமாம்”

“அடே அப்பாடா”

“இல்லாட்டி வேற ஏதாச்சிம் ஏற்பாடு பண்ணுங்க”

“சரி பாரும்”

செட்டி இவர்களை அழைத்துக்கொண்டு போய், அ. ரு. ரா. செட்டியா ரண்டை போனான், வெகு கேரம் தகரார் நடந்தது. கடைசியாக இராமசாமி செட்டியார் கையொப்பம் வைப்பதாக ஒப்புக்கொண்டதனால், சுப்பைய ருக்குக்கடன்கொடுப்பதாக நாட்டுக்கோட்டைச் செட்டி ஒப்புக்கொண்டான். சுப்பையர் பணத்தை வாங்கி இராமசாமி செட்டியாரிடங் கொடுத்துவிட்டு மீதி இருங்க 97-ரூபாயை எழித்துக்கொண்டு, அஸ்தமயமாகுஞ் சமயத்திற் கும்பகோணங்கடை த்திரு வழியாகப் போய்க் கொண்டிருந்தார்.

அவர், இதுவரையில் நடந்த தெல்லாவற்றையு மறந்தார். கடைத்தெருவிலிருங்த சமான்களெல்லாவற்றையும் வாங்கிவிட வேண்டுமென்ற அவாக் கொண்டு, ஒரு சாமானைப் பார்த்தவுடன், அது இருங்தால், தன் மனைவி சங்தோஷப்படுவாள், என்கிறார்;. இன்னென்றைப்பார்த்துக் தனது பெண் அது வைத்துக்கொண்டு சங்தோஷப்படுவாள் என்கிறார்; மற்றென்றைப்பார்த்துத் தனது சிறு குழந்தைக்கு அது வாங்காமற் போகக்கூடாது என்கிறார். இவ்விதமாகச் சிறிதேதனுஞ் தனது ஸ்திதியைப்பற்றி யோசியாமல், தான் கண்டதை யெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொன்றையும் வாங்கி வாங்கி அம்மாஞ்சியிடங் கொடுத்துப் பார்க்கச் சொல்வார், அம்மாஞ்சி,

கிருதயுகத்து மனுஷபர். அவருக்கு எதைப்பார்த்தாலும் புதிதாய்த்தோன் ருகிறது. வாங்கவேண்டுமென்ற ஆசையு மிருக்கிறது. ஆனால் எல்லாம் விலை அதிகமாயிருந்தனவென்ற எண்ணத்தில், ஒன்றையும் வாங்கவில்லை. சுப்பையரோ,

“கண்ணுக்கு என்னர்க்கோல் யோடா? அதைச் சொல்லு. வெலே கடக்கறது” என்றார். அம்மாஞ்சி

“நன்னுத்தான்ருக்கு” என,

“நாயகர்வாள்! வெலென்ன” என்று கடைக்காரனைச் சுப்பையர் கேட்டார்.

“ஐபாக்குத்தானே”

“ஆமாம்”

“ஆனு இரண்டு வெலை சொல்லப்படாது. என்டா ஜிரிகை மொக்குக் கட்டின பட்டிச்சேலவல்ல”

“ஆமாம்” என்றுன் அவன் குமாஸ்தா.

“ஆனு சரி. இருபத்தஞ்சு ரூபா குடிங்க”

“அடே அப்பாடா”

“என்ன” என்று நாயகர் சிரித்தார்.

“ஆனெவெலை, குதெரெவெலென்னு சொல்லரான்; சொல்லிக் குடுங்கோன்னு”

“அப்பறஞ்சு சொல்றத்தைக் கேக்காடேன்”

“அம்மாஞ்சி, பத்தொன்பது ரூபாய் கொடு” என்றார் சுப்பையர்.

“சரிப்படாது சாமி”

“எட்டு சொல்லேன்” என்று சுப்பையர் சொல்ல அம்மாஞ்சி பணத்தை எடுத்துக் கொடுத்தார், அதை வாங்கிக்கொண்டு “வச்சுக்குங்கோன்னு”

“எது சாமி”

“நாளைமுன்னென இங்கே வரவேண்டாம்?”

“குசால வாங்க சாமி, இப்பொகட்டாது”

“சரி இருபது ரூபாயா வச்சுக்கோம். இன்னிக்கு நரிமுகத்தே முழிச் சீர்” என்றுசொல்லிப் பணத்தைக்கொடுக்க, வியாபாரமு முடிந்தது.

கு. ரா. பாஷ்விவாச ஜயங்கார்.

இராமாநுசாசாரியர் சரிதம்.

இவர் அவதரித்ததைக்கேள்வியுற்ற திருமலைநம்பிகளும், முபைரும்புதூர்க் கெழுந்தருளிக் கேசவசோம பாஜிபாரைக்கண்டு அவர்க்குவந்தனை வழி

பாடுகளியற்றிப்பின், அவர் தம்புத்திரளையும் முகவொளிதிகழக்கட்டகணித் தருளி ‘இவன் அனைத்திலக்கணங்களாலும் நிறைந்தவன்; எல்லா நூல் களையும் கற்றுவல்லனாகுஞ் தன்மையுடையன்; ஆசலின், ‘இளையபெருமாள் [ஸ்த்ரீயனான்] என்ற பெயர்க்குத் தகுதியானவன்’ என்று பண்ணிரண்டாகா ள் அவர்க்கு ‘இளையாழிவான்’ என நாமகரணஞ் செய்தனர். பின்பு, அன் னப்பிராசனம், சவுளம், உபநயனம் முதலிய சடங்குகளையும் அதற்குத் தக்க காலங்களிற் தவறானால் விதிப்படி ஈடுத்தி, அங்கோபாங்கங்களோடும், பதக் கிரமங்களோடும் வேதங்களைனைத்தையும், மற்றும் பதினான்குவித்தைளையும் கற்பிக்க அவற்றில்தேறி, பதினாறுகலீகளாலும் நிறைந்த பூரணசங்கிரன் பேரைப் பதினாறு சடங்குகளாற் பண்புற்றுப் பதினாறுட்டைப்பி ராயமுடையானவாரே, பிரமசாரிமுதலோர்க்குத் துணைபுரியத்தக்க இல்வாழிக்கை என்னும் நல்வாழிக்கையை மேற்கொண்டார்.

இங்கணமாகையில், பெருமாள்கோயில் திருப்புட்குழியின்கண் யாதவ பபிரகாசர், எனப்பெயர் பூண்ட ஏகதண்டியான ஒரு தறவிழுவர் பூர்வ பக்ஞம் வேதாந்தம் கற்பிக்கின்ற ரெண்சிசெவியுற்று இவ்விளையாழிவார் ஆங் கெழுந்தருளி, அவர்பக்கல் வேதாந்தவிழுப்பொருள் கேட்கும் எளையரோடு தாழும் ஒருவராய்க் கற்றுவாராசிற்க அவ்வளவில், மழைமண்கலத்துக் கமல நயன பட்டநூக்கு அவர்தம் பத்திரியாசிய* பேரியபிராட்டியாரிடத்தில், குரோதனவருஷத்தில் பெளர்ணமியும், திங்கட்கிழமையும், புனர்வசங்கநத் திரமும் கூடியசுபதினத்தில் ஒருபுத்திரருதிக்க அவருக்குச் சாதகண்மாய பிறகு அப்புத்திரருக்கு அம்மானுனதிருமலை நம்பி அங்கே எழுந்தருளிக் கமல நயனபட்டரைக்கண்டு அவர்க்குவழிபாடியற்றிப் பின்பு அவர்குழந்தை யையும் தமது தாமரைக்கண்களால் நோக்கி, ‘இவன், எல்லாந்துணக்களை யுமுடையனும் சகலகலீகளையும் ஒதியுணர்ந்து வைத்திகளுவான்’ எனத்திரு வள்ளமுகந்தருளி, அம்மைந்தனுடைய தந்தையானகமல நயனபட்டரையுங் கொண்டு அப்புத்திரனுக்குக் ‘கோவிந்தன்’ என்றுநாமகரணஞ் செய்வித்தார். இப்புத்திரரும், சவுளம் முதலிய சடங்குகள்யாவஞ் செய்யப்பெற்றுக்கல்வி க்கு உறைவிடமாய், கற்றோர்க்கு அணிகலனும் விளக்கினார்.

இப்படி இருக்கையில், திருப்புட்குழியில் யாதவப்பிரகாசருடனே இளையாழிவார் வேதாந்தம் பயில்கின்ற ரெண்டு கேட்டுமிக்க ஆவலுடன் அங்கு வந்து தாழும் வேதாந்தம் கற்கத்தொடக்கினார். இவ்வாறு கற்றுவருகையில் ஒருங்கள் யாதவப்பிரகாசன் ஒரு வேதவாக்கியத்திற்கு மாருகப்பொருள் கூற இளையாழிவார் அதைத் தடுத்துச் சரியானபொருள் சொல்ல அந்த

* இப்பெரிய பிராட்டியார் இவ்விளையாழிவருக்குச் சிறியதாய்.

† அஸுத்தியத்தினின்றும் வேறுபது; அஞ்சானத்தினின்றும் வேறுபட்டது [பிரமம்] சத்தியமாசிய குணமுடையது; நானமுடையது [பிரமம்]

ஸங்கியாலி அவரை மருட்டினர். அப்பால், இளையாழ்வார் ஒருநாள் யாதவப் பிரகாசருக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருக்கிறார்கள் வேறொரு வேதவாக்கியத்திற்கும் தகுதியற்ற பொருளொன்றைக்குத்துக்கேட்ட இளையாழ்வார் துன்புற்றுக் கண்ணீர்மல்க, அக்கண்ணீர் யாதவிப்பிரகாசருடைய தொடையில்வீழ்ந்தது. வீழ்ந்த அக்கண்ணீர் அவர்தம்தொடையில் தீப்போற்கூட அவ்யாதவப்பிரகாசர் பதறிக் குலைகுலைந்து இளையாழ்வார் முகம் நோக்கி, நீர்து யரமுற்றுக்கண்ணீர்மல்கியது என்னே? என்ன, அவர் 'நீவீர் தக்க பொருள் கூருது மாறு கொளக்கூறியவாறே எனக்குக்கண்ணீர்மல்கிற்று'என்றார். இங்குங்குறக்கேட்ட யாதவப்பிரகாசர் இளையாழ்வார்பக்கல் கடுஞ்சிற்றங்கொண்டு, 'யான் சொல்லியபடி கேட்கவிருப்புளதேல் வாசித்திரும்; இங்கேல் விடுசிச்செல்லும்' என்றார். பிறகு, இருவரும் சிங்கதகலங்கித் தவிர்ந்திருக்க, யாதவப் பிரகாசர்தம்முடைய மாணுக்கருள் தமக்கு இயைந்தவரையழுத்து ஏகாந்தத்தில், 'நீங்கள் யான் சொல்லியபொருளே தகுதின்றிருக்க, இவ்விளையாழ்வார் ஒருவருமே தடுத்துப் பேசுகின்றார்; அவராலேநமது அத்துவிதக்கொள்கை குறுகும், இவர் முடியும்விரகென்னே?' என்று கேட்க, அவர்களும் பலபடி படும்வகைசொல்லயாதவப் பிரகாசரும் சிஷ்யர்களை நோக்கி நீவீர் சொல்லும்செய்கைகள் யாவும் பழிபாவாங்கட்டுக் காரணமாகும்; அவைவாராமலும் நினைத்தபடிக்கூடவும் * மணிகர்ணிகையில் இவ்விளையாழ்வாருக்கு மரணமுண்டாக்குகையே எனதுகருத்து' என்ன, அவரும் அங்குனே சம்மதித்துத் துரியோதனன், தருமபுத்திரர் முதலோர் திறத்துப் பெரும்பகைகொண்டு அவர்களை அரக்குமாளிகையில் இருத்திக்கொளுத்தக்கருதியது போலவே, இளையாழ்வாரையழுத்து 'நீர் இங்கில்லாவிடில் எமக்கொருகுறைவாயிருக்கின்றது; ஆதலின் முன்போலவே வேதாந்தத்தைத்தடையின்றிப் படித்துவாரும்' என்று நன்மையுரைத்து அவரைவசப்படுத்தி, ஒருநாள் கங்காயாத்திரை செய்வதாய்த் தீர்மானித்துப் புறப்படுச்சென்று வழியில் தக்கியவிடங்களில் இளையாழ்வாரும், அவர்தம்பியரான கோவிந்தபட்டரும் ஒன்றுசேராவண்ணந்தடை செய்துகொண்டு மிக்கபைகைமை பாராட்டியே யுபசரித்துச் செல்கையில் விந்தியப்பிரதேசத்திலே ஒருபள்ளக்கரையில் தடாக்கருமவயத்தராய் இளையாழ்வாரும் கோவிந்தபட்டருங்கூடினின்றவாறே, அக்கோவிந்தபட்டர் அங்கு ஒருவருமில்லாமை கண்டு இதுவேதக்க சமயமெனக்கொண்டு, கங்காயாத்திரை செய்வதன் காரணத்தை அவர்க்குக் குறிப்பித்து அகன்றுபோகக்சொல்லித் தாம் ஒருவரேபோந்தார்.

பின்னர், இளையாழ்வாரும் சிங்கைதகலங்கி யவ்வழிவிடுகே குறுக்கே சென்று ஒரு மரத்தடியிலே நின்றுகொண்டு பார்க்க, அவ்விடம் வெம்பி பெரிகானமாய் நீர் நிழலற்றுப்,

* மணிகர்ணிகை—காசிமில், கங்கைக்கரைக்கணுள்ள வொருதீர்த்தத்துறை என்ப.

* “பொருந்தார் கைவேலுதிபோற் பற்பாய் மல்லடிக்கட்ட சூருதிசோர,
விரும்பாதகான் விரும்பிவெயிலுறைப்ப வெம்பசி நோட்கூ”

என்றபடி வெப்பமான பரத்தௌனையுடையதாய்க் கொடியதாபத்தைச் செய்யத் தக்க சூரிய கிரணங்களையுடைய தான் ‘விந்தியாடவி’ என்ற அப்பெருங்காட்டிற் துணைசெட்வாரோராவுருமிலராய் வழித்தைக்கத்து மதிபெல்லா முள்கலங்கை வருந்தி நிற்கையில், ஆபத்ரகஷக்களுன் பகவான் வில்லும் வாளுங்கொண்டு மஜினவியுடன்கூடி யிடர்செட வந்து அவர்தம் முன்னே தொன்றுவானுமி அன். இளையாழ்வாரும் அவர்களைக்கண்டு கலக்கர்த்திர்க்கு உள்ளாந்தேறி, ‘நீங்கள் எங்கு நின்று வந்தீர்கள்; எங்குச் செல்கின்றீர்கள்?’ என்று கேட்ச, அவர்களும் ‘வடத்தையிற் சித்தாச்சிரமத்தினின்று வருகின்றோம்; இனி, சத்தியவிருத கேஷத்திரம் செல்கின்றோம், என்ன, இவரும் ‘யானும் உங்களுடன் டு புண்ணியகோடி வர நினைக்கின்றேன்’ எனக்குற அவர்களும், முன் எழியிட்டுச் செல்லவே இவரும் பின்னே செல்வாராயினார். இவ்வாறு அக்காட்டைக் கடந்து செல்லுமளவில், இரவியும் அக்கானகத்தின் வெம்மைக்காற்றுது மேற்கடலிற் குளிக்கச் சென்றனன். இவர்களும் தத்தமக்குரிய மாலைக்கடன்களைக் கழித்தபின்னர், முடிவிலாவல்லிருளாய் முன்னடி தோன்றுமற் காளாத்திரியாய் நள்ளிருளானவாறே இளையாழ்வார்தாரும் அவர்களுடனே ஓராசவிருக்கத்தடியிற்றங்கியிருந்தார். அப்பொழுது அவ்வேடனது மஜைவியும் நீர்வேட்டைக்கொள்ள அவனும் ஆங்கருகினுள்ளபருகு தற்கேற்றதொரு கிணற்றிலுள்ள நிர்ஜைப்பொழுது விடுயக்காட்டுவேண்டன்றுன். அதுகேட்ட அவ்விளையாழ்வாரும், ‘அந்தோ! பிறர்க்குதலிபுரிதலை யே பேரேணியாக்கொண்ட இவர்கட்டுருங்பின் தெரியாத இவ்விடத்துயான் செயற்பாலதென்னே!! என்று காலையில்,|| “கனவிருளகன்று” || “கீழ்வாளம் வெள்ளென்ற வாறே கொழுமலராணவிக் கூர்ந்தது சூலங்கிசொருதம்” வீசி
“அரியரியென்ற பேராவங் கேட்டெழுந்து காலைக்கடனைச்செய்து முடித்து வழிநடத்து மவர்களைத் தேடிக்கானுமையால் திசைதோறு நோக்கிக் கூவிக் காலடிதோன்றியவழியே நடந்துவருமளவிற் கதிரவன்குணதிசைச் சிகரம்வுந்தனைய நாடுகள் நன்றாய்த்தோற்றக்கண்டு, ‘நேற்றுங்கிற சிகிச்சைக்கு இப்படியு மொருவெளிநாடுகாணப் பெற்றதே’! என்று பெருங்களிகொண்டு நாட்புற மும்போக்க, அந்நோக்கினவிடத்துத் தோப்பும் கிணறும் அக்கிணற்றருகே நாவிரண்டு மனிதரும் நிற்கக்கண்டு இளையாழ்வாரும், அவர்களிடஞ்சென்று ,

* பெருமர்ஸ் திருமொழி.

+ சத்தியவிருத கேஷத்திரம்-காஞ்சிபுரம்.

‡ புண்ணியகோடி.

|| திருப்பள்ளியெழுச்சி.

¶ “ ”
 “ ”
 “ ”

'இஃது எத்தேசம்? எவ்வூர்? எந்தவிடம்?' என்று கேட்க அவர்களுமிவரை நோக்கி "அந்தகர் தில்தமே இஃதென்ன புண்ணியகோடிவிமானம் முன்னே நிற்கக்கண்டிலோ?" என்றனர். அதுகேட்டிலவர் பேரானதப் பெருங்கடலில்முழ்கி, இராமனது கணையாழிகண்ட சீதைபோலவும், 'கண்டேன் சீதையை' என்ற அறுமானது வார்த்தையைக் கேட்ட இராமன் போலவும், மதுவனத்திற் புகுந்த குரகினத்தரசன் போலவும், கண்ணன் கழலினை களையே டெண்ணி 'எத்திரம்! என்ற ஆழ்வாரைப்போலவும், செவ்வனே அறியாது திகைத்துவின்ற தமக்குத் துணைசெய்தவர்களையே திருமகளும் திருமாலுமெனக் கருதி மோகித்துக் கிடந்தார்.

பின்பு தாமே தம்மைத் தேற்றிக்கொண்டு, 'அருச்சனன்கூடத் திரிந்த கண்ணன் அவன்றன்னைத் தனது விசுவரூபத்தால் மயங்க வைத்தாற்போல என்னையும் தன் நீர்மையால் நெஞ்சும் வஞ்சிக்கு உருங்காட்டாதே பொளித்து' என்றின்னன பல மொழிந்து புலம்பிப் பிறகு பேரானத்தமடைந்து பெரியதொரு ராஜமார்க்கத்தாற் சென்று கோவிற்குறுகி அத்திழூனது அடியினை வணக்கிக் கண்ணீர் மல்கல் மெய்கிலிர்த்தல் முதலிய மெய்ப்பாட டைந்து, அத்திருமால் தான் தோன்றி மறைந்ததன் காரணமறிந்து, அச் சாலைக்கிணற்றிலே பேரருளாளருடைய திருவாராதனம் முதலியவற்றிற்குத் திருமஞ்சனங்களையும் வந்து சமர்ப்பித்து வருபவராயினார்.

தி. கோ. யூரீங்காசாரியர்.

(இன் னும் வரும்.)

சந்தான குரவர்.

இனி யிவர்கள் திகழ்ந்த காலமிவையெனத் தீர்மானிக்க முயலுவமாயின் குறுக்கிடுங் கஷ்டங்களுக்கோ அளவில்லை. இவர்கள் இருந்தகாலம் அகத்தியர் காலமன்று, தொல்காப்பியர் காலமன்று, நக்கீரர் காலமன்று, வள்ளுவர் காலமன்று, சம்பந்தர் காலமன்று, சுந்தரர் காலமன்று, கச்சியப்பர் காலமன்று, கம்பர் காலமன்று; என்றாலும் இவர்கள் கால நிர்ணயத்திற் குவேண்டிய ஆதாரங்களைத் தேடிப்பிடித்தல் சிரமமே. நேற்றுத் திகழ்ந்த தாபுமானவர் சிவஞான முனிவராதி மசான்களைப்பற்றியே உறுதியாக்குறுதலியல் வில்லையே! சுமார் நூற்றைம்பது வருதங்களுக்கு முன்னிருந்தனர் இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னிருந்தனர் என்று உத்தேசமாய்ச் சொல்வாரையன்றிச் சாவிவாகன சகாப்தம் இந்த ஆண்டிற் பிறந்தார் அல்லது உயிர் துறந்தார் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கல்விமான்கள்

1. சிவஞானபோதம் சகாப்தம்	1145.
2. சிவஞானசித்தியார் „	1175.
3. இருபாவிருபது „	1176.
4. உண்மைவிளக்கம் „	1177.
5. சிவப்பிரகாசம் „	1228.
6. திருவருட்பயன் „	1229.
7. வினாவெண்பா „	1230.
8. போற்றிப்பஃரூடை „	1231.
9. கொடிக்கவி „	1232.
10. நெஞ்சுவிடுதாது „	1233.
11. உண்மைநெறிவிளக்கம் „	1234.
12. சங்கற்பாரிராகரணம் „	1235.

இவ்வாருக ஒவ்வொருநூலுக்குங் காலத்தைக் குறிப்பிட இரைத்திருக்கிறார். சாமானிய அறிவினர் இதனைக் காண்பராயின் உண்மையென்று நம்புவதே யன்றிச் சிறிதுஞ் சந்தேகிக்கமாட்டார். சகாப்தநாள் உத்தேசமாகவாவது குறிப்பிக்கப் பட்டனவோவெனில், அதற்கு அறிகுறி யொன்றுக்காணும். ஆதலால் இப்பதிப்புணர்காரனா நோக்கி ‘நங்கற்றுக்கு ஆதாரம் யாண்டு உள்ளது?’ என ஒருவர்கேட்டல் குற்றமாகாது. மற்று இம் முறையிலவர் ஆண்டுகளை யெண்ணியதற்குப் போந்த காரணங்களையும் அதிற்படும் குற்றங்களையும் விசாரிப்பார். யாம் முன்னமே கூறிப்படி சங்கற்பாரிராகரணகாலம் சகாப்தம் 1235-என்பது அந்தாலாலேயே யறிந்திருக்கிறோம். இவர்கால நின்னயத்தை யுற்றுநோக்குவமாயின்,

“உந்திகளிறு வயர்போதஞ் சித்தியார்
பிந்திருபா வண்மை பிரகாசம்—வந்தவருட்
பண்புவினை போற்றிகொடி பரசமிலா நெஞ்சுவிடு
வண்மைநெறி சங்கற்ப முற்று.”

என்னும் பழவெண்பாவிற் கூறிய நூல்வரு முறையைப்பற்றிப் பிந்தியொவ்வாராண்டாகச் சிவப்பிரகாசம் வரை தள்ளிக்கொண்டு போயிருக்கிற ரென்பது தெளிவாயிருக்கின்றது. மற்றைப்படி இந்த முறையில்தான் நூல்கள் தோன்றினவென்பதற்கு என்ன பிரமாணம்? முறைதான் இது வேயென்று கைத்துக்கொள்வோம். திருமூலர் ஆண்டிற்கொரு மந்திரமாக மூலாயிரக் கிருமந்திரம் கூறிமுடித்தார் என்று பெரியபுராணம் கூறுவது போல உமாபதியாரும் ஆண்டிற்கொரு நூல்செய்தார் என்பதற் காதார மென்னை? உண்மை விளக்கத்துக்கும் சிவப்பிரகாசத்துக்கும் 51-ஆண்டு இடையீடு தந்தமை மத்தியில் முறைஞான சம்பந்தர் இருந்த காரணம் பற்றிப்போலும். இனி ஒரு சாலை மாணுக்காகிய அருணந்தி சிவாசாரியர்

மனவாசசங்கடந்தார் என்னுமிருவருள் அருணங்கியார் தமது நூல்களை மற்றவர் உண்மை விளக்கமியற்றமுன் இயற்றினார் என்றது எக்காரணம் பற்றி? இன்னும், அருணங்கிவாசாரியர் மெப்கண்ட தேவரது குலகுரு வென்று ஜுதிகத்தால் விளங்குகின்றதே. அஃது உண்மையாயின் மெப்கண்ட தேவரது பிதாவை வெண்காட்டுக்குப்பத்த சகலாகம பண்டிதர் இவரேயல் ஸ்ரோ? ஆயின், சிவஞானபோதத்துக்கும் சிவஞான சித்தியார்க்கும் இடையிற் கிடந்த காலம் 30 மாண்டு என்பது எங்கும் பொருந்துமீ மெப்கண்ட சாத்திர முகவரையிற் காணக்கூடும் காலக்கூற்றுக்கள் இவ்வித ஆகேஷபங்களுக்கிடந்திருதலின், உண்மையிலுண்மையாகிப சங்கற்ப நிராகரணகாலமாகிய 1235-ஆம் சகாப்தமும் மற்றைபவற்றைப்போன்றது தானே என்று மயங்கவேண்டி மிருக்கின்றது. இச்ற்கு மட்டுமாவது சங்கற்ப நிராகரணத்தில் வரும் அடியைக் காட்டி மிருப்பாராயின் நலந்தநிருக்கும். இம் மட்டும் யாம் கூறியது மெப்கண்ட சாத்திர முகவரைகாரர் மீதுள்ள யாதொரு துவேஷத்தினாலுமன்று, காலவறிவில் ஊக்கம் பிறங்கிருக்குங் தற்காலத்திற் பிரமாணத்தோடு கூடி வராத ஆயிர விஷயங்களை எழுதுவதினும் பிரமாணத்தோடு கூடிய ஒரு விஷயத்தை நன்கு கூறித்தாமும் மகிழ்ந்து பிறகரையு மகிழ்வித்தலே பெருமையுடைத்து என்று காட்டுதற்கேயாமென்க.

இனிச் சற்றமுன் எடுத்துக் காட்டப்பட்ட வெண்பாவால் திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் என்னும் நூல்கள் ஏனைய பன்னிரண்டோடு சேர்ந்து வருவனவென்பது தெள்ளிதின் விளக்கும். இப்பதினான்கையுமே சைவ சித்தாந்த சாஸ்திரமெனவும் மெப்கண்ட சாஸ்திரமெனவும் வழங்குவார். சைவ மென்பது ஆகமத்திற்குப் பெயராகவின் அதிற் பெறப்படும் சித்தாந்தமாகிய பதிபச பாசமென்னும் திரிபதார்த்த லக்ஷணங்களை பெறுத்து ரைக்கும் நூல்கள் சைவ சித்தாந்த சாஸ்திர மெனப்பட்டன. பெரும் பான்மை நூல்களுக்கு முசனூல் மெப்கண்ட தேவர் அருளிச்செய்த சிவஞானபோதமே யாகவின் மெப்கண்ட சாஸ்திரமெனவும் வழங்கப்பட்டன. மெப்கண்ட சாஸ்திர முகவரைகாரும் இந்துநூல்களுக்கும் காலங்கூட்டி மிருக்கின்றார்.

திருவுந்தியார் சகாப்தம்	1070
திருக்களிற்றுப்படியார்	1100
சிவஞானபோதந் தோற்றியகாலம் ச.	1145

என்று இவரே கூறினாக, திருக்களிற்றுப் படியார் சிவஞானபோதந் தோற்றுத்து 45 ஆண்டுகளுக்குமுன் நிலவிபது எனப்போதருகின்றது. அதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர்த் திருவுந்தியார் தோற்றியகாம். இவற்றை எவ்வணம் நம்பி அங்கீகாரங்களைப்பது? இத்தகைப் காலவரையறை கூறுவோர் தமது வாக்கியங்கள் பெருநூல்களிற் கங்கமாய்க் காணப்படுதல்

பற்றி அவை சுருதி வாக்கிய மொப்பப் பிரமாணங்களாம் என எண்ணப்படும் என்று உறுதிசொன்டே யிங்கனங் கூறினாரோ வெனவும் ஓர் ஜயம் சிகந்திக்கின்றது. இவ்விதமாகக் காலவரைபறை செய்வோர் மெய்கண்ட சாஸ்திர முகவுரைகாரர்மட்டு மல்லர். ‘1800 ஆண்டுகளுக்கு முந்திய சமிதி’ என்பதைப்பற்றி ஒரு பிரபல ஆக்கில பத்திரிகையிற் ரேண்றும் வியாசங்களும் இந்நிர்மையெனவே. அவற்றுள், நக்கிரர், கபிலர், இடைக்காடராதி புலவர்களது காலம் வெசு தீர்மானமாகக் கூறப்பட்டிருக்கின்றது. உண்மையென்று கண்டவற்றை மட்டும் அடைமொழியின்றிக் கூறலாமே யொழிய, உத்தேசாதி வழிகளாற் பெறப்படுவனவற்றை உண்மையென்று பிறர் மயங்கு மாறு கூறப்படுகின் உண்டாகும் மோசம் அதிகம். தற்காலத்துக் காலவிஷயமாய் எது எழுசப்படும் அது ஆகாரத்தோடு தோன்றல் அக்தியாவசியகம்; அன்றேல், உண்மையும் பொய்யுங் கலந்து சஞ்சலம் விளைதற் கேது வண்டாகின்றது.

இனி, திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் என்னும் நூல்களையியற்றினார் யாவரென்றும் அவரைப்பற்றியுள்ள சரிதங்க ளைவெயன்றுக் கூறதலும் அவசியமே யாகவின், அவற்றையும் ஈண்டுத் தருகின்றும். திருவுந்தியார் அருளிச் செய்தவர் திருவியலூர் - உய்யவந்த தேவர்.

திருக்களிற்றுப் படியார் அருளிச் செய்தவர் திருக்கடலூர் உய்யவந்த தேவர் ஊர் எழுத்துப் பேர்களினால் மொன்றே யாயிருத்தலைல் இவ்விருவரும் எதாவது ஒரு குரு பரம்பரையைச் சார்ந்தவர்களோ இவர்களுக்குள் ஞம் குரு சீலி சம்பந்தமுண்டோவெனச் சந்தேகித்தல்கூடும். சந்தேகித்தல் வியாயமே; இவர்களது குரு பரம்பரை விஷயம் எளிதில் விளங்குவதாயில்லை. திருவுந்தியார் செய்த தேவர் மற்றவர்க்காசிரிய கென்பது திருக்களிற்றுப்படியாரிற் காதலாமலக மென்னக் காட்டப்பட்டிருக்கின்றது. திருவுந்தியாரில் வரும் வாக்கியங்கள் பல திருக்களிற்றுப்படியாரில் எடுத்தாளப்பட்டன வன்றியும் முன்னையதன் விவரணமே பின்னையது என்றுந்துணர்து சொல்லாம்.

அன்றியும், இவர்களைக் குறித்தொருக்கத் தீக்கத்தில் வழங்கி வருகின்றது. திருக்கடலூர் உய்யவந்த தேவர் பூர்வ புண்ணைய மிகுகிப் பாட்டினால் ஊன சாத்திரங்கள் கற்றுப் பரிபக்குவ மடைந்து மெய்ன்ஊன குருவைக்கருதிக் கொண்டிருக்குங்கால் அவரைச் சந்தித்த ஒரு பெரியார் ‘திருவியலூரிலே உண்மை ஞானமெய்திச் சிவாதுழுதிச் செல்வராய் உய்யவந்த தேவர் என ஒருவர் வீற்றிருக்கின்றார், நீ அவர்பாற் செல்லவையாயின் ஞானத்தைப்பெற்று இன்புறவாய்’ என்று கூறித் திருக்கடலூராரா யவ்விடத்துக்குப் போகவிடுத்தார். இவரும் அப்பெரியார் பணியைச் சிரமேற்கொண்டு அவ்லூர்க்குச் சென்று தெருத்தோறும் விசாரித்தார், எங்குங் காணுது

திகைத்துக் கொண்டிருக்கு மவரைக்கண்ட ஒரு புண்ணிப்பயான் ‘என் ஜூயா மயங்கி சிற்கின்றீர்?’ என இவரை வினவினான். இவரும் தமது விருத்தாங்களை நன்கெடுத்துக்கூறவே, அவன் ‘அவரிருக்கு மிட முதலியவற்றை நன்கு விசாரித்துக்கொண்டு வந்திரல்லீர் போலும். சதுரவருணத்தாரிருக்கும் விதிகளிற்றேடு யவரைக் கண்டு பிடிப்பதெவ்வனம்? இவ்வழியாகச் சென்றுள் அவரைக் காண்டீர்’ எனக்கூறி ஓர் அசத்தச் சந்து நெறியில் தேவரைத் திருப்பிவிட்டான். தேவரும் வழிநெடுக விசாரித்துக் கொண்டு செல்லுவையிற் சிலர் ஒரு கஷாப்புக்கடையைக் காட்டி ‘இதில் வியாபாரம் பண்ணிக்கொண்டிருக்கிற முதலாளிதான் ஜூயா உம்முடைய உய்ய வந்த தேவர்’ என்றார். இவரும் அது சேட்டு மனங்கு துணுக்குற்றுத் திகைத்து நின்றார். செய்வ தின்ன தென்று தோன்ற வில்லை. அருளுடையாரெல்லாம் அருவருக்கு நீர்மையவாகிய புலாற்குவியவின் நடுவிற் சென்று தமக்குமுன்போதித்த பெரியார் மொழியையே உறுதியாய் நம்பி நமஸ்கரித்தார். திருவியலூர்த்தேவரும் அங்கமஸ்காரத்தை யங்கிகாரஞ் செய்துவிட்டுத் தங்காரிபத்திற் சுறுசுறுப்பாயிருக்கார். இவருக்கின்றும் சந்தேக மதிகமாயிற்று. கடைசியாக மரியாதையோடு போய்விடுவோம் என்று இவர் எண்ணி விடைபெற்றுக்கொள்ள எத்தனைக்குஞ் சமயத்தில் அவருக்கும் அன்றையவேலை முடிந்து கடை மூடுந்தருணமாயிற்று. திருவியலூர்த் தேவர் ‘வந்தகாரியமென்ன?’ என்று கம்பீரமாக இவரை நோக்கிக்கேட்டார். தேவர்க்கிருந்த முகமலர்ச்சி அருணேங்ககம் முதலியவற்றைக்கண்டு ஆந்தபரவசராய் ‘அடிகளிடத்தில் உபதேசம் பெற்றுக் கொள்ளுமாறு வந்தேன்’ என்று சொல்லும் பொழுதே, தேவர் ‘அறிந்துளோம் தாமிருக்கு மிடம். நமது கடையில் நிகழும் தொழில் முதலியவற்றைக்கண்டு விகற்பமா யென்ன வேண்டாம். பக்குவமடைந்த ஆன்மாக்களாய்க் கீழான பிறப்பிற்பட்டு வருந்துவன வற்றை விரைவில் மேற்பிறப்படைவித்து வழிப்படுத்துமாறு நாமே அருள்வாளாற் செத்து கின்றோம்’ என்று தமது நிலையை ஒருவாறு சுட்டி யிவரையாட்டுகொண்டார். உண்மையை விட்டுச் சொல்வோமாயின் திருவந்தியாகா யொழித்துத் தெளிந்த வனர்வுதாரஞ் சாத்திரங் தமிழ் மொழியில் ஸ்லை யென்றே சொல்லலாம். 45 மூவடித்தாழிசைகளால் விவகாரமுறையானங்றி அதிதீவர் பக்குவர்க்கென்றேற்பட்ட சூறக்கு முறையால் மேலான சிவஞானத்தைப் போதிக்கும் நூல் இதுவே. இனி, இந்தாலை முதனாலாக கொண்டு 100-வெண்பாக்களால் ஒருவழிநூல் செய்த திருக்கடலூர்த் தேவர் தமது நூலை பெடுத்துக்கொண்டு தில்லை யம்பலத்துச் சென்று அரங்கேற்றித் திருக்களிற்றுப் படியில் வைத்த அளவில் களிறு பைங்கிமிர்ந்து அதனை வாங்கி அம்பலவாணரது திருவடியிற் சமர்ப்பித்தது; அது கண்டுபெரியோர் அந்தாலைத் திருக்களிற்றுப் பரடியாரென்றனர் என்றும் ஓர் ஜுதீகம் வழங்குகின்றது.

மலர்தலை யுலகத்துப் பலதலைச் சென்று
 மாழ்குறு முயிர்களும் வீழ்வுறு சைவ
 நெறியினைச் சாத்திரத் தறிவற விளக்கிய
 எந்தம் உய்ய வந்த தேவரும்
 பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவரும்
 கருணந்த நால்புகல் அருணந்தி தேவரும்
 மோன மென்பது ஞான வரப்பெனு
 முதியோர் மாற்றங் கதிசேர் தேற்றமென்
 நங்கிலைத் தங்கிய பண்ணுமறை ஞான
 சம்பந்த தேவரும் வெம்பந்த கீக்கும்
 உமாபதித் தேவரும் சமானமில் சூரவரென்
 ஹள்ளி யவர்மொழி தெள்ளா தமிழ்வாய்க்
 கற்றுங் கேட்டு மற்றுளங் தெளிந்து
 நிட்டை புரிந்துஞ் சிட்ட ராகுதல்
 அலைநின்ற மாந்தர்க்குந் தலைநின்ற கடனே
 அனவரத விநாயகம் பிள்ளை.

உள்ளப்பயிற்சி.

1. நூலறிவு.

தற்காலங்களிற் புத்தகங்களின் மூலமாய்க் கல்வியறிவு பெரும்பாலும் புகட்டப்படுகின்றது. அறிவுக்குப் புத்தகங்கள் நிச்சயமாகவே மிக்க பயன்படத்தக்க வதவிகள். கைத்தொழிற் பயிற்சிக்கும் நாகரீகத் தேற்றத்துக்குங்கூட அவை சிறிதளவு பயன்படும். ஆனால் வையனைத்து மொருபோதும் மனோ பிவிருத்திக்கேற்ற முதன்மையான யிவற்றை யூற்றுக்களாகா. இவைகளின்றி அமையாதனவாகிய கலைப்பிரிவுகளினும் இவைகளினுற்றல் மிகவும் பாரித்து ரைக்கக் தகாதென்பது எமது கருத்து. எவ்வாரூபினும் மனவகள் புதுவது படைக்கு மாற்றலுடையன வல்ல. அவையனைத்துங் கல்வி யறிவின் தேர்ச்சி க்குற்ற தணிக்கருவியாமேயன்றி வேறல்ல. தூரதிருஷ்டிக் கருவியும் அனுதரிசனியும் நமதாராய்ச்சிகளிற் புதிய புதிய நினைத்து மிராத ஆச்சரியங்களைப் புலப்படுத்துகின்றன. ஆனாலிவைகளையடிக்கடி பயன் படுத்துவதனால் மருங்கு, நாம் நீது கண்களை உபயோகிப்பதனு பெய்தும் பயனை நன்கு மதித்துப் பாராட்டாம் விருக்கக்கூடாது. இவ்விரண்டையும் போலவே புத்தகங்களும் நமக்கு இயற்கையின் கூர்மையான முன்னறிவினு வுதவிகளாகக் கிடைத்திருப்பனவற்றே சேர்ந்த செயற்கைக் கருவிகளே யாம். உயிரவாழ்க்கை, அனுபவம், தாமே சிந்தித்தல், உணர்தல், அறிந்து கொண்டபடி

நடத்தல், இவைகளே அறிவுக்கு முதன்மையுங் தகுதியுள்ள மூலங்களாகுமேபன்றி நூல்கள் அன்னணமாகாவாம். இவற்றைக் கைக்கொண்டொருவன் மேற்புகுவானுமின், புக்கங்கள் அப்பொழுதே அவன்து மனத்திற்பல வெள்ளிடகளை நிரப்பித் தவறுன வென்னங்களுட் பலவற்றைத் திருத்திக் குறைவாயின பற்பலவற்றையும் பூரணமாக்கும். ஆனாலோருவன் தான் மேற்புகுதற்கு வாழ்க்கையிலும்பூரணமாக்கும். ஆனாலோருவன் தான் மேற்புகுதற்கு வாழ்க்கையிலும்பூரணமாக்கும்.

சாலறி ஒர்த்தினிற் ரதம்பி மேலெழுஉம்
நூலைத்து நதியென நவலு கோவதன்
மேலொரு வாய்ப்புன எரின் வேட்கையை
யேலநன் கென்றென்று மினிதிற் ரீர்க்குமால்.

அத்தகை யறிவுடை யவுளே ருத்தனே
மெத்தவுங் துண்டிமேன் மேலு மோக்குற
முத்தமச் சாத்திரத் துற்ற வன்மையை
நித்தமு முனர்தா னேரு மேயன்றே?

இஃது ஒருவாழு செய்யுண்டையி லைமக்கப்பட்டிருப்பினும் பொதுவானதொரு சிறந்த வன்மையை அடக்கிக்கொண்டுளது. தாதுக்களொன்றை யேனும் பார்த்திராத மனித நெருவனுக்குத் தாது பர்க்கண சாஸ்திரம் நூட்பப் பொருளை வெளிப்படுத்திக் காட்டாமையாற் பயன் படாத வாறுபோல, கவி சரிதமுஞ் செய்யுட்களும் வாழ்க்கை யென்பதின்ன தென்றறியாத கேவலவித்தியார்த்திகளுக்குப் பயன்படாவாம்; இனியவோசையிற் பழக்கமில்லாதானுக்குச் சங்கீதப் பிரசங்கமும் பயன் படுவதன்று; ஆக்தும பக்தியாதல் வாழ்க்கைத் துய்மையாதல் இல்லாதவனுக்கும் வேதப்பிரசங்கங்களும் பயன் படாவாம். நூலறிவெல்லாம் பிரதிபலித்து எத்ரொலி போன்று புறவழித் தாய்வருகின்றது. மெய்யறிவு நினைத்தலாற்றலையுடைய ஆன்மாவினின் றும் உலராத வேரூண்றி வளர்கின்றது. புறப்பொருள்களு ளொத்தைனத்தான் கொள்ளவேண்டிலுங்க கேவலங்கடன் கோடல் போலாது, உயிருள்ளவோ ரவயவியானது தன்மய மாக்கிக் கொள்ளுமாறு உட்கொள்ளுகின்றது.

II. ஊன்றிய நோக்கம்.

ஆதலான் வாவிபர்கள் கற்கத்தொடங்கும்போது நாற் கூற்றினுணர்ச் சிபையே யெப்பொழுதும் மேற்கொண்டு புகாமல், தங்களாலியன்ற மட்டும் விஷயங்களைப்பற்றிய நேர்மையான ஒன்றிய நோக்கத்தோடு படிக்கவேண்டுமென்று யாம் அறிவுறுத்துகின்றார். “உற்று நோக்குதல் எவ்வாறு?” என்று தலைக்குறியிட்ட சிறந்த நாலொன்று வரையப்பட்டுளது. இம்மும் மொழிகளும் நப்புமுடைய கல்வித் தொடக்கத்திற் சிறந்த பகுதியில் நம்மை வழி நட-

த்துக்கட்டுரையாகலாம். அற்றேல், இப்பகுதி அந்தோ ! மிகப்பரிசுபிக்கப் படத்தக்கவாறு, கவனிக்கப்படா தொழிலின்றது ! மனத்தின் கண்ணே பல் வகைப்பட்ட உயர்ந்த வழகிய பொருள்களை மிகுதியாய் நிரப்புதல் மாத்தி ரையிலே யன்றி பொல்லாத் தொழில்களினு மிகப்பயன் படத்தக்க கண்களை யுபயோகப் படுத்துவது யாங்க வென்பதையும் போதிப்பதனால் இயற்கை கலோல்லாம் விசேஷ மதிப்புடையன்வாய் வழங்குகின்றன. எமது கண்களை நன்றாகத்திறந்துகொண்டு போகும்போதே, ஒன்றையேனுங்கவனித்துக்காண்கின்றே மல்லே மென்பது மிகவு யதிசயமே. இஃதெவ்வா நென்று ஸோ, கட்டபொறியும் மற்றையன போலப்பயிற்சியடைய வேண்டும். பழக்கக்குறைவானும், அடிமைத் தனமாய்ப் புத்தகங்களையே சார்ந்திருத்தலானும், இப்பொறிமழுக்கி மந்தமாகி, இதுதிமில் தனதியற்கைத்தொழிலையுஞ் செய்தற்கு இபலாச்தாய் விடுகின்றது. தாங்கள் காண்பன இன்னவென்றறி யவும், கவனியா விடத்துக் காணத்தகவறக்கூடியனவற்றைக் காணவுமே கற்பிக்கப்படும் பாடங்களைனத்தும் பள்ளிக்கூடங்களிலும் கலாசாலைகளிலும் முதன்மை யுள்ளனவாகக் கருதப்பட்டிடும். நிலைத்தினைப் பொருளூல், விலங்கியனால், தாது டீக்கண்சாஸ்திரம், பெளமிய சாஸ்திரம், ரசாயன சாஸ்திரம், சிற்பநால், ஓவியநால், நந்களை, இவையனைத்தும் மிகப்பயன் படற்பாலனவாம். காட்சி யறிவு புகட்டுமிகிந்தூல்களின் இன்றியமையாத ஏணர்ச்சி சிறிதேனு மில்லாமையால் மிக்க நூற் பயிற்சி வாய்ந்த சிறுவர்களுக்கு எத்துணைபோ பலதேசங்களின் காட்சியும் ஒத்து நோக்குமிடத்துப் பயனில்வாயின !

ச. கி. சுந்தராசாரியன்.

பாரதவாரம்.

பாண்டவர்கள் சந்தியாசியைப்போன்று பிக்கஷ யெடுத்துக்கொண்டு வந்து குந்தி கையிற் கொடுக்க அதை அவள் பாகம் செய்து இரண்டுக்கூருக்கி ஒன்றைப் பீமதுக்கும் மற்றெல்லாம்தானும் தன் மற்ற புத்திரர்களும் உண்டு காலங்கழித்து வருவார்களாயினர். ஒருநாள் பீமன் தவிர மற்றவர்கள் வெளியே சென்றிருக்கையில், அவர் தங்கியிருந்த வீட்டிடுப் பிராமணனும், அவர் தம்மனைவியும் மற்றவிரண்டு குழந்தைகளும் துக்கமுற்று, பிராமணன் தன்னையாவது தன் மக்களி லொருவரையாவது அசுரனுக்குப் பலியிடல் வேண்டும் என்ன ஆம் தன்மீனைவி மற்றவர்களுமிரோடிருக்கும் வண்ணம் தன்னைப்பலியிட்டால் நலம் என்றனள். பெண் தான்போதல் நலமென்றனள். சிறு ஆண்குழந்தையோ, அறிவுதற்குப் போதுமான வயது ஆசாதபடியினால், அக்கொடிய அசுரனைத் தான் ஒரு புல்லினாற் கொல்வதாகச் சாமர்த்தியாய்ச் சொல்லிற்று. அக்குழந்தையைக்கண்டு புன்னகை கொண்ட தாய் தந்தையரை நோக்கிக்

குந்தியானவள் இதற்கு யாது காரணமென வினவலும், பிராமணன் குந்தி தேவியை நோக்கி ‘அய்மணி! இந்த ஊர்க்கசருகில் ஒர் இராக்கத னிருக்கிறான். அவன் பெயர் பகாசுரன். இவ்வூரில் முந்நாறு பிராமணர் வீடுகளிருக்கின்றன. ஒவ்வொருவரும் வருஷத்திற் கொருமுறை ஒரு வண்டி சாதம், ஒரு பிள்ளை, இரண்டு ஏருமைக்கிடா அவனுக்குக் கொண்டுபோய்ப் பலியிடல் வேண்டும். அஸ்லாவிடில் இவ்வூர் அடியோடே போய்விடும். இப்படியாக வெகு நாள் நடந்துகொண்டு வருகிறது. நாளை என்னுடைய முறை. அதற்காசத்தான் ஏக்கங் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னதைக் கேள்வி யுற்று, குந்தி தன்னைந்து பிள்ளைகளி லொருவரை வண்டி சாதத்தையும் கொண்டுபோய்க் கொடுக்கக் கொல்லுகிறேனெனச் சொன்னான். அதற்குப் பிராமணன், “என் வீட்டில் விருந்தினராய் வந்திருக்கிறவர்களை யிப்படிச் செய்யச் சொல்லும்படியான அவ்வளவு கொடியவன்ல்லன் யான்” என்றான். “பிராமணர்கள் என்றும் காக்கப்படல் வேண்டும். என்னுடைய பிள்ளையாகிய இவன் (பீமனைச் சுட்டிக் காட்டி) மிகக் பலசாலி. அவனுக்கோர் ஆபத்தும் நேரிடாது” என்று சொல்லிப் பீமனை அழைத்து அவனிடம் இதைப் பற்றிச் சொன்னதும் அவனும்மிக்க உல்லாசத்துடன் போவதாய் ஒத்துக்கொண்டான். வெளியிற் சென்றிருந்த தருமர் வந்து நடந்ததைக் கேள்வியுற்று மனக்கிடேசமடைந்து தாயைச் சிறிது கடிந்தார். அதற்கவள் “அப்பா தார்மா! உங்குல தர்மத்தை மறக்காய் போலும்! நம்மை யடைந்த பிராமணனுக்கு உதவி செய்ய வேண்டுவதில்லையா? பீமனுற் செய்ய முடியும் என்றுதான் சொன்னேன். அவனுடைய பராக்கிரமமும் பலமும் உங்களுக்குக் தெரியா. மேலும் கூத்திரிய தருமங்களில் அடுத்தவர்களைக் காக்கவேண்டுமென்பதும் ஒன்றல்லவா?” என்று சொல்லிச் சமாதானஞ் செய்தாள். ஏற்பாட்டின்படி பீமனும் இரண்டெருமை டூட்டிய ஒரு வண்டி சாதமுங்கொண்டு தானே வண்டியை ஓட்டிக்கொண்டு பகாசுரன் இருக்குமிடஞ் சென்றான். இவனுக்கோ பசியாயிருந்தது. இவன் பண்டியை ஆற்றங்கரையில் விட்டுக் கடாக்களை அடித்துத் துராத்திவிட்டான்; அவைகளும் வீட்டை நோக்கித் திரும்பச்சென்றன. இவனும் கண்ணீருகில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டான். பண்டியிற் பாதியன்னமு மாயது. தனக்குப் பலிவரும் வருமென வழிபார்த்துக் கொண்டிருந்த பகாசுரன் அது வரக்கானது அது வழக்கமாய் வரும்வழி நோக்கி ஆற்றக்குச் சமீபத்தில் வந்து சேர்ந்தான். கடாக்கள் ஊர் சேர்ந்தவுடன் திகிலதிகமாய்ப்போய் அன்றூ முறைப் பிராமணனை ஊராரெல்லாம் வைய ஆரம்பித்து விட்டார்கள். அவனும் குந்திதேவியை ஒறுக்க ஆரம்பித்தான். அவன் பீமன் ஜெயத்துடன் வருவானெனச் செல்லித்தேற்றியும் அவனுக்கும் நம்பிக்கை வரவில்லை. அவ்வூராரும் நகைத்தார்கள். மற்றெல்லோருடைய கதியும் எப்படியாமோ வென ஏக்கங்கொண்டு திகிலடைந்திருந்தார்கள். இஃதிப்படியிருக்க ஆற்றங்கரை யடைந்து

அன்னத்தையள்ளி அவாவுடன் தின்று கொண்டிருந்தவளைப் பகாசுரன் கண்டு நெருங்கி முதகில் ஓர் அறை ஒங்கி அன்றந்தான், ஆயினும் பீமன் அவளைப்பார்த்து நகைக்குவிட்டு முன்னிலும் அதிகவேகமாய்ச் சாப்பிட ஆரம்பித்தான். பிறகு பகாசுரன் பக்கலிலிருந்த ஒரு மரத்தைப் பிடுங்கி பீமன் மீதெழிந்தான். அதைத் தன்னிடது கையிற் பிடித்துக் கொண்டு பீமன் சாப்பிட்டுக்கொண்டே யிருந்தான். தனது பல்லையு முதட்டையும் கடித்து ஏற்றுப் பார்க்கும் பகாசுரனை நோக்கித் “தம்பீ! சற்றுப்பொறு, சாப்பிட்டு முடிந்ததும் வருகிறேன்” என்று சொல்லி, சாப்பாடு முடிந்ததும் கீரோடையிற் கைவாய் சுத்திசெப்பது கொண்டு சந்தோஷத்துடனே திரும்பிக் கோபம் கொப்புவிக்கு முகத்தையடைய பகாசுரனை திரித்துச் சண்டைசெய்தான். இது இடும்பாசுர வத்தினும் மூம்முரமா யிருந்தது. கடையில் இராக்கதனை அந்தரத்தெழிந்து அந்த உடலம் கீழ்விழுங் தருணத்தில் அதைத் தன் முழங்தாளில்லவத்து முறித்தான். பகாசுரனிம்மாதிரியாப் மரித்தான். அரக்கன் சுற்றத்தாரர் யழைத்து நரமாமிச பக்கணம் செய்வதை பொழியுங்களென அறிவுறுத்துப் பிறகு மந்தாரம்பூ மங்கலம் சேறலும் இவனுடைய ஜயம் சற்றுமுன்னே யறிந்த அவ்வூரார் இவளை பெதிர் கொண்டழைத்து உபசாரம் செய்து அசுரன் அழிந்தான்று அதிக சந்தோஷத்தை யடைந்து சுகமாகவாழ்ந்து கொண்டிருந்தார்கள். பாண்டவர்களும் சிலாள் அங்குறைந்திருந்தார்கள்.

முஞ்ஞாற்று மங்கலத்திற் பாண்டவர்கள் தக்கியிருந்தபோது ஒரு வயோதிக பிராமணன் அவர்களிடம் வந்து துருபதன் துரோணர் என்னுமிவர்களுக்குள் நடந்த விவாதத்தைக் குறித்தும் துரோணர் இவளை அவமானம் செய்ததற்காக அவரைக்கொல்லும் சிமித்தம் ஒரு பிள்ளையும் தன்னை ஜெயித்த வீரனாகிய அரச்சனானுக்கு மனைவியாதற்கோர் கண்ணிசையுமாகப் பெற்ற திட்டத்துய்மன் திரெளபதை இவர்களைப்பற்றியும் சற்று விவரமாய்ச் சொல்லக் கேட்டார்கள்.

முன் சொல்லிப்போனபடி வியாசர் திரும்பிவந்து பாண்டவர்களைப் பாஞ்சாலலுடைய பிராதன நகருக்குப்போம்படி சொன்னார். துரோபதை முற்பிறப்பில் தனக்கு நாயகன் வேண்டு மென ஐந்து தரம் கடவுளைப் பிரார்த்தித்ததாகவும் மறுபிறப்பிலே ஐந்து நாயகர் அவளுக்கு வாய்ப்பார்களென்று வரமீந்ததாகவும் சொல்லி அவள் சுடம்வரத்திற்கு அவர்களைப்போம்படி செய்தனர். அதன் பிரகாரமே அவள் ஐவர்க்கும் மனைவியாக வேண்டியிருந்தது. பாண்டவர்கள் பாஞ்சாலதேசத்திற்குப் போம்வழியில் ஒரு கந்தருவனுடைய விரும்பத்தின்படி தங்களுக்குத் தைமியர் என்பவராக குருவாக்க்கொண்டு அவரையும் தம்முடன் கொண்டு துருபதன் நகரை நேக்கிச் சென்றார்கள். அவ்விடத்திற்குப்போன அநேக பிராமணர்களுடன் சேர்ந்து சென்றார்கள்.

கல்குளம். நுப்புசாமிமுதலியார்.

பகவத்கீதை.

ஸ்ரீபகவான் சோல்லியது:

2. கர்மபரித்திபாகம் (ஸங்கியாஸம்), கர்மயோகம் (சர்மாநுஷ்டானம்) ஆகிய இவ்விரண்டு மார்க்கங்களும் மோக்ஷசாதனங்களோயாம். அவற்றிற் கர்மயோக மானது கர்மஸங்கியாஸத்தை விடச் சிரேஷ்ட மானதாகும்.

[ஸங்கியாஸம்=கர்மங்களை விடுதல். கர்மயோகம்=கர்மங்களை ஆசரித்தல். இவையிரண்டும் ஞான முண்டாவதற்குக் காரணங்களா யிருப்பதானால் மோக்ஷம் விளைவிக்கக்கூடியவைகளோயான போதிலும், அவற்றிற் கர்மயோகமே சிரேஷ்டமானதென்று ததிக்கப் படுகின்றது. சுறிப்பு.—கர்மயோகம் உண்மையான கர்ம ஸங்கியாஸத்தைவிட மேலானதென்று பகவான் சொல்லவந்தவ ரல்லர். உண்மையான கர்மஸங்கியாஸம், அஃதாவது, ஞானத்தைன் கூடிய கர்மஸங்கியாஸமானது கர்மயோகத்தைவிட மிகவும் மோலான மார்க்கமாம். ஆனால், கர்மயோகமானது கர்மஸங்கியாஸத்தைவிட சுருவானதாயும் ஞானமில்லாத கர்மஸங்கியஸத்தைவிட மேலானதாயுமிருக்கின்றது].

[ஞானயோகம், கர்மயோகம் என்னுமிரண்டும் ஒன்றனுதவிமற்றிருந்தற்கில்லாமலே மோக்ஷமளிக்கக் கூடியவைகளாயிருக்கின்றன].

3. எவன் துவேவீஷிபானே, விரும்பானே, அவன் எப்பொழுதும் சங்கியாசியென்று அறியப்படத் தகுந்தவன் (எவனுக்குத் துவேவைமில்லையோ, விருப்பமில்லையோ, அவன் நித்திய சங்கியாசி யெனப்படுவான்). ஓ பெரும்புயங்களை யுடையோனே! தொந்தங்களில்லாதவன் (புண்யம் - பாபம், நன்மை - தீமை முதலிய இரட்டைகளுக் குட்படாதவன்) ஆயாசமின்றிக் கர்மபந்தத்தினின்று விடப்படுகின்றனன்றே?

[துக்கத்தையேனும் துக்கசாதனங்களையேனும் வெறுக்காமலும், சுகத்தையேனும் சுகசாதனங்களையேனும் இச்சிக்காமலும் ஒருவன் இவ்விதமாகக் கர்மங்களைச் செய்து கொண்டிருந்தால், இராகத் துவேவைக்களுடன் கூடியவ எல்லனுக்கயால், கர்மஞ் செய்வோனுவினும் அவன் எப்பொழுதும் சங்கியாசியாகவே இருப்பவனும்க் கொள்ளப்படத் தகுந்தவன். கர்மயோகியானவன் கர்மங்களை யாசரித்துக் கொண்டிருந்தாலும் இராகத் துவேவைக்களில்லாதவனுடால் அவன் நித்திய சந்தியாசி யெனப்படுவான்].

[கர்மயோகியா யிருந்து கர்மயோகத்தின்கண் அமர்த்துள்ள ஆத்மா நுபவத்தினிடத்தே திருப்தியடைந்தவனும், மற்றெதன் மீதும் விருப்பமேனும் துவேவைமேனும் (வெறுப்பேனுடைய இன்றி நடப்பானுமின், அவன் நித்திய சங்கியாசியாவன்; எப்பொழுதும் ஞான நிஷ்டையிலிருப்பவனுவன்)].

[இந்தச் சுலோகம் ‘சங்கியாசம்’ என்னுஞ் சொல்லினர்த்தத்தை விளக்குகின்றது. சங்கியாச மென்பது ஞானத்திற்கு அந்தரங்கமாம்].

சங்கியாசமுங் கர்மயோகமும் வேறு வேறு மனிதர்களா எதுஷ்டிக்கப்படத் தகுந்தனவாயும், பரஸ்பர விரோதமுள்ளனவாயு மிருக்கின்றமையால், அவற்றின் படன்களும் விரோதப்பட்டே இருத்தல் வேண்டும். அங்கன்றி, இரண்டு மார்க்கங்களும் மோக்ஷம் என்னு மொரே பயனைபெப்படி யளிக்கக்கூடுமெனின், பகவான் சொல்லுகின்றார் :

4. குழந்தைகள் (அறிவிலிகள்) சாங்கியத்தையும் யோகத்தையும் வேறு. வேறென்று சொல்லுகிறார்கள் ; டண்டிதர்கள் (அறிவுடையோர்) அங்கனமுரையார். இவ்விரண்டு மார்க்கங்களிலொன்றை நன்றாய்ந்திப்பவன் இரண்டு மார்க்கங்களின் பிரயோஜனத்தையும் மடைவான்.

[வேறு வேறென்று சொல்வதெனின், விரோதமுள்ள பிரத்பேகமான பயனைக் கொடுப்பன வென்பதாம். சாங்கியம், யோகமெனு மிரண்டிற்கும் மோக்ஷமே பயனுகும். ஆதலின், பயன் விஷயத்தில் விரோதமில்லை. ஞானத்துடன் கூடிய கர்ம சங்கியாசம் சாங்கியமெனப்படும். ஞானத்திற்குச் சாதனமாகிச் சமபுத்தியுடன் கூடியகர்மமே யோகமெனப்படும்.

‘சங்கியாசம்’ என்றும், ‘கர்மயோகம்’ என்றும் முதன் முதலிற் கேள்வி கேட்கப்பட்டது. ஆயினும், பகவான் ‘சாங்கியம்’ என்றும், ‘போகம்’ என்றும் பேசுகின்றார். சங்கியாசமே சாங்கியமென்பதும், கர்மயோகமே யோகமென்பதும் (ஞானமுஞ் சமபுத்தியுங் கூடியவிடத்து), பகவானுடைய கொள்கையென்க].

[கர்மயோகம் ஞானயோகத்தை யண்டாக்கு மென்றும், ஞானயோகம் ஆச்மாவ லோகனத்தை (ஆச்மாவைத் தரிசித்தல்) உண்டாக்குமென்றும் வித்தியாசமான பிரயோஜனங்களைச் சொல்லுவோர் பண்டிதர்கள்லீர். இரண்டிற்கும் ஆச்மாவலோகனமே பயனுகும்].

[சாங்கியமும் யோகமும் அந்தரங்கங்களே யாதவின் விரோதமான கையல்ல.]

[சாங்கியம், யோகம் எனுமிரண்டையும்பற்றிச் சொல்லுகின்ற இரண்டாம் அஷ்தியாயிம் 39-ஆவது சுலோகத்தைப் பார்க்க.]

மேற்கூறிய இரண்டு மார்க்கங்களி லொன்றை மாத்திர மநுசரிப்பது ஒல் இரண்டு மார்க்கங்களின் பயனையு மொருவனெப்படி யடைவானெனின் :

5. எந்த ஸ்தானம் (நிலைமை) சாங்கியர்களினு லடையப்படுகின்றதோ, அது யோகிசளினாலும் மடையப்படுகின்றது. சாங்கி

யத்தையும் யோகத்தையும் ஒன்றாய் எவன் தெரிந்துகொள்கின்ற னே, அவன் தெரிந்தவனுவன்.

[சாங்கிய ரெண்போர் ஞான சிவ்தர்கள், சங்கியாசிகள். அவர்கள் மோக்கமென்னும் ஸ்திதியை யடைகின்றார்கள். அதே ஸ்திதி யோகிகளினுலு மடையப்படுகின்றது. இவர்கள் ஞானமடைந்து விரக்தர்களாக அந்த ஸ்திதியை யடைகின்றார்கள். யாதொரு பயனையும் விரும்பால் (சிவ்தாமிக ளாகி), தாம் செய்யுங் கர்மங்களை பெல்லாம் ஈசுவரனுக்கு அர்ப்பனம் செய்து, கர்மங்களை யாசரித்தல் ஞானப்பிராப்திக்கு உபாயமென்று கருதி, கர்மங்கெய்வோர் யோகிகளாவர். பயன் ஒன்றாயிருப்பதனால் சாங்கியமும் யோகமும் ஒன்றே பென்று எவன் அறிகின்றன அவனே சரிபாய் அறிந்தவனுவன்.]

[ஞானசிவ்தர்களினு லடையப்படும் ஆக்மாவலோகனமே கர்மயோக சிவ்தர்களினுலு மடையப்படும். இவ்வாறு பயன் ஒன்றாயிருப்பதனால் ஞானயோகம் கர்மயோகம் எனு மிரண்டும் ஒன்றேபாம், அஃதாவது, வை கல்பிகங்கள் (=ஒன்றையாசரித்தால் மற்றொன்றை யாசரிக்க வேண்டிய தில்லை.)]

[யோகத்தினுலுங் கூட ஞானப்பிராப்தியின் வழியாய் ஞானப்பயன் அடையப்படுகின்றது].

6. ஒ பெரும்புயங்களை யுடையோனே (அர்ச்சன) ! ஸங்கி யாஸ மென்பது யோகமின்றி அடைவதற்குச் சாத்தியமான தன்று. யோகத்துடன்கூடிய முனியானவன் சிக்கிரத்திற் பிரம்மத் தை யடைகின்றன.

கர்மமில்லாமல் ஸங்கியாஸ மடைவது கஷ்டம். கர்மாதுஷ்டானஞ் செய்கின்ற ஞானியானவன் சிக்கிரமாய்ப் பிரம்மத்தை யடைகின்றன. இங்குச் சங்கியாஸ மென்று கூறியது பாரமார்த்திக (உண்மையான) சங்கி யாஸத்தை யென்க; யோகம் என்பது வைதிககர்ம யோகமாம், வேதத்தில் விதிக்கப்பட்ட கர்மங்களை ஈசுவரார்ப்பன்மாகவும் பயனைக் கருதாமலும் செய்தலாம். ‘முனி’=ஈசுவரனது திருவுருவைத் தியானிப்பவன் (மனனஞ் செய்பவன்). இங்குப் பிரம்மம் என்பது இப்பொழுது சொல்லப்பட்ட சங்கி யாசமென்று (பிரம்மஞான மென்று) அர்த்தமாகும்; ஏனெனில், சங்கிபாச மென்பது பரமாத்ம ஜ்ஞானமே யாம் (பரமாத்மாவை யறிதலாம்).- தைத் திரீய உபஃத்து, 4-78: “ஸங்கியாஸ இதி ப்ரஹ்மா, ப்ரஹ்மாஹி பர : பரோ ஹி ப்ரஹ்மா.”

யோகசாதனம் பெற்ற முனியானவன் சிக்கிரத்திற் பிரம்மம், அல்லது, உண்மையான சங்கியாசத்தை யடைகிறான். உண்மையான சங்கியாசமாவது

பரமார்த்தஞான நிஷ்டையேயாம். ஆதலின், கர்மயோகமே சிரேஷ்டமென்று கான் சொன்னேன்.]

[பின் சூலோகத்தின்படி, கர்மயோகத்தைவிடச் சங்கியாசமே சிரேஷ்டமாகின்றது. இப்படி யிருக்க, கர்ம சங்கியாசத்தைவிடக் கர்மயோகமே சிரேஷ்டமானதென்று १ - ஆம் அ. २ - ஆம் சூலோகத்திற் சொல்லியது எப்படிப் பொருந்துமெனின், கேள் : கேவலமான கர்மசங்கியாசம், கேவலமான கர்மயோகம் ஆகிய இவை யிரண்டினில் எது சிரேஷ்டமானதென்று நீ கேட்டதற்குக் கர்மசங்கியாசத்தைவிடக் கர்மயோகமே சிரேஷ்டமென்று அதற்குத் தகுந்த மறுமொழி சொன்னேன். இப்படிச் சொன்னது ஞானத்தை யுத்தேசித்துச் சொல்லப்பட்டதன்று. ஞானுபேசைக்கூடியள்ள சங்கியாசமே சாங்கிய மென்பது எனது அபிப்பிராயம். அதுவே பரமார்த்த யோகமாகும். வைதிக கர்மங்களை யாசரித்தல்கூட இதற்காகவேயாதலின், வைதிக கர்ம யோகத்திற்கு ஸங்கியாஸ மென்றும் யோகமென்றும் பெயராம். வைதிக கர்மயோகத்தினுற் சாங்கியம் விளைகின்றதென்பதை இந்தச் சூலோகம் உணர்த்துகின்றது.]

[கர்மயோகத்தை அதுசரிக்கிறவன் ஸ்வயமாய் ஆத்மாவை மனனம் செய்து, சகமாகக் கர்மயோகத்தைச் சாதித்துக்கொண்டு, கொஞ்சக்காலத்தி லேயே பிரம்மத்தை, அஃதாவது, ஆத்மஸ்வரூபத்தை யடைகின்றன. ஞான யோகத்தை யந்சரிப்பவன் மிகுந்த துக்கத்துடன் (சிரமத்துடன்) ஞானத்தைச் சாதிக்கின்றன. இவ்வளவு சிரமப்படவேண்டி யிருப்பதனால் ஆக்மாவை யடைவதற்கு வெகுகாலம் செல்லும்.]

[யோகமில்லை யெனின் மோக்கம் முதலிய பயன்கள் சித்திக்கமாட்டா. ஆகவின், சங்கியாசிக்குக் காமங்களை ஜயித்தல் முதலிய துக்கமே யன்றி வேலெறுன்றுமில்லை. மோக்கம் தவிர மற்ற பயன்கள் சில்லறைப்பயன்களாகக்யால் அவை பயன்களே யல்லவென்பது தாற்பரியமாம். பெரும் பயனை விளைவிக்கக் கூடியதற்குச் சொற்பமான பயன் பயனேயாகாது. இரத்தினத்திற்கு ஒருபிடி அரிசியைப்போலாம். யோகத்துடன் கூடின் சங்கியாசம் பெரும்பயனை விளைவிக்கும். முனீசங்கியாஸமுள்ளவன்].

7. கர்மயோகியானவன் பரிசுத்தமான மனமும் ஜயிக்கப்பட்ட தேவூம், அடக்கப்பட்ட இந்திரியங்களும் உள்ளவனுடும், எல்லாப் பூதங்களுக்கும் ஆத்மாவாயுள்ளதையே தனது ஆத்மாவாய் ஆக்கிக் கொண்டவனுடும் இருந்து, (அவன்) கர்மங்களைச் செய்துகொண்டிருந்த போதிலும் பற்றுள்ளவனுகான்.

[கர்மயோகம் செய்பவன் சித்தசுத்தியுண்டாகி மனதைச் சுவாதினப்படுத்திக்கொண்டு, இந்திரியங்களை ஜயித்து, எல்லாப் பூதங்களுந்தானுகவும்,

தடங் எல்லாப் பூதங்களாகவும் பாவித்துக் கர்மங்களைச் செய்தால் அவன் அந்தக் கர்மங்களினுற் கட்டுப்படான்.

சரிடாய்ப் பார்க்கிறவன், அஃதாவது, நான்முகப்பிரம்மா முதற் புல்லீருகவள்ள பூதகோடிக் களைத்துக்கும் ஆத்மாவாயுள்ளதே தனது ஆத்மாவென்று அறிக்தவன் பற்றுள்ளவனுகான்; அவன் லோகஸ்கிர சார்த்தமாய் (உலகத்தவர்கள் கெட்டுப்போகக்கூடா தென்னு முத்தேசத் துடன் அவர்களுக்கு நல்வழி காட்டும் பொருட்டு) க்கர்மங்களைச் செய்து கொண்டிருந்தபோதிலும் அந்தக் கர்மங்கள் அவனைப் பற்றிருவாம்.]

[சர்ம யோகியானவன் சாஸ்திர சம்மதமானதாயும் பகவதாராதனை ரூபமானதாயும் முள்ள சர்மங்களை யாசனித்துக்கொண்டு, அதனாற் பரிசுத்தமான மனதுள்ளவனுகி, தான் கர்மங்களில் வேலைசெய்து கொண்டிருப்பதற்கு சுலபமாய் ஜயிக்கப்பட்ட மனதுள்ளவனுகி, அதனாலேயே மற்ற இந்திர யங்களையுக் கூட ஜயித்தவனுகி, தனது ஆத்மாவும் தேவர் முதலானே ருடைய சரீரங்களிலுள்ள ஆத்மாக்களும் ஒருருவமுள்ளவர்க் கொன்னும் ஆத்மயாதாத்மிய ஞான முள்ளவனுகின்றமையால் எல்லாப் பூதங்களின் ஆத்மாவும் தன்னுடைய ஆத்மாவே, அஃதாவது, தனது ஆத்மாவைப்போல அவர்களும் ஞான ஸ்வருபிகளே என்னும் ஞானமுள்ளவனுகி, ஆத்மாவல்லாததனிடத்து ஆத்மாபிமானப் பற்று உள்ளவனுகான்.]

[இந்தச் சுலோகம் 6 - ஆவது சுலோகத்தின் பிற்பகுதியை விவரிக்கின்றது. எல்லாப் பூதங்களையும் மடைந்த பரமேசுவரன் ஸர்வபூதாத்ம பூதன் (பூதங்களுக்கெல்லாம் ஆத்மாவா யிருப்பவன்); அவனைத் தனது ஆத்மாவாயுள்ளவ வென்னின், பரமேசுவரன் தன்னைச் சமீபத்திற்சேர்த்துக்கொள்வான் என்னும் ஞானமுள்ளவன்].

8. 9. தத்துவத்தை யறிந்தவுன் (பிரம்ம ஞானி) கண்களினுற் பார்த்து, காதுகளினுற் கேட்டு, தேசத்தினுற் பரிசுத்து (தொட்டு), மூக்கினால் வாசனையறிந்து, நாக்கினுற் புசித்து, காலகளினுல் டடங்கு, தூங்கி, மூச்சுவிட்டு, பேசி, மலமுத்திரங்களைத் தள்ளி, விஷயங்களைக்கிரகித்து, கண்களை மூடித்திறந்து இவ்வாறைல்லாம் செய்தபோதிலும் இந்திரியங்கள் இந்திரிய விஷயங்களிற் பிரவர்த்திக்கின்றன (செல்லுகின்றன) வென்று நிச்சயித்துக்கொண்டு, (பரப்பிரம்மாகிய) நான் ஒன்றையுஞ்செய்யவில்லை யென்று சித்தசுத்திகொண்டு நினைப்பான்.

[ஆத்மாவின் உண்மையான ஸ்வரூபத்தை, அஃதாவது, பரமார்த்தத்தை யறிந்தவனே தத்துவ ஞானியாவன். அவன் தத்துவத்தினிடத்தே மனதை நிறுத்தினவனும் எப்படி, மேற்கொல்லியவாறு நினைக்கவேண்டு

மெனின், “கண்களினுற் பார்த்து, காதுகளினுற் கேட்டு.....” —இவ்வாறுசெப்து வரும்பொழுது என்று கொள்க.

இப்படி எல்லா வியாபாரங்களும் அகர்மங்களைன் நூ மென்ன மூள்ள வலுக்குக் கர்மமில்லை பெனுமறிவு உண்டாவதனால் கர்ம ஸங்கியாஸத்திற்கே அதிகாரமாம். அவன் கர்ம சங்கியாசத்திற் குரியவன். கானலில் சீரிருக்கின்ற தென்று எண்ணி அதனைக் குடிப்பதற்குப் போனவன், ஜலமில்லை யென்று தெரிந்தபிறகு தாக்கத்தைத் தனித்துக்கொள்ள அந்தக் கானல்களைட போகானன்றோ?

[தந்துவத்தை யறிந்தவன், ஞானமே ஸ்வபாவமாயுள்ள எனக்குக் கர்ம மூலமான இந்திரியம், பிராண முகவியவற்றின் சம்பந்தத்தினால் இப்படிப்பட்ட கர்த்துருத்துவம் (செப்தேனெனல்) உண்டாயிற்றே யன்றி அந்தக் கர்த்துருத்துவமானது ஸ்வபாவ சித்தமாய் ஏற்பட்டதன்றென்று நினைப்பான்].

[இவ்விரண்டு சுலோகங்களும் சங்கியாச மின்னதென்று சொல்லுகின்றன].

ஆயின், தந்துவ ஞானமில்லாதவன் கர்ம யோகியாய்க் கர்மத்தை யதுசரித்து வருவானுயின், அவனுக்குச் சொல்லுகிறோ:

10. கர்மங்களைப் பிரம்மார்ப்பணம் செய்து, ஆசைவிட்டு, (கர்மங்களைச்) செய்பவன், தாமரையிலே ஜலத்தினால் நீணக்கப்படாததுபோல, பாபங்களினால் தாக்கப்படான்.

[இந்தச் சுலோகம் கர்மசங்கியாசம் செய்யாதவனைக் குறித்துச் சொல்லுகின்றது. ஒரு சேவகன் தன்னுடைய எஜமானுக்காக வேலைகளைச் செய்வது போல, ஈசவரப் பிரீத்யர்த்தமாய்க் கர்மங்களைச் செய்து, மோக்ஷ மென்னும் பயணிக்கூட விரும்பாதவன் பாபத்திற் குள்ளாகான். அவன் செய்யுங் கர்மங்களுக்குப் பயன் மனது சுத்தியாவதேயாம்].

[“பிரம்மம்”=பிரகிருதி. பின் சுலோகத்திற் சொல்லியபடி, கர்மங்களின் கர்த்துருத்துவத்தை, இந்திரிய ரூபமாய்த் திரிந்திருக்கிற பிரகிருதியினிடத்துவத்து, பயன்களின் மீது ஆசைவிட்டு, “நான் ஒன்றும் செய்வதில்லை” என்ற நினைந்து கர்மங்களைச் செய்பவன், தேகமே ஆத்மா என்று கொள்ளும் அபிமானமே ஸ்வரூபமாயுள்ள, பந்தத்திற்கு (கட்டிற்கு)க்காரணமாயுள்ள பாபத்திற்குள்ளாகான்].

[ஸங்கியால் யோகத்துடன் கூடிபவனே கர்மத்திற்குள்ளாகான் என்பது இந்தச் சுலோகத்தின் தாற்பரியமாம்].

11. யோகிகள் ஆத்மசத்தியின் பொருட்டுப் பற்றை விடுச் சரீரத்தினுலும், மனத்தினும், புத்தியினும், கேவலமான இந்திரியங்களினுலும் கர்மத்தைச் செய்கின்றார்கள்.

‘கேவலமான’=மமகாரமில்லாத. இந்த அடைமொழி சீரம், மனது, புத்தி, இந்திரியங்கள் ஆசிய இவை யொவ்வாண்றிற்கும் சேர்க்கப்பட வேண்டும்.

கர்மங்களைச் செப்பதல் ஈசவரன்பொருட்டே யன்றிப் பயன் பொருட்டன் று என்றெண்ணிப் பயன் மீது பற்றைவிட்டு யோகிகள், அஃதாவது, கர்மயோகிகள் ஸ்த்வசுத்தியி னிமித்தமாய் (மனது சுத்தப்படும் பொருட்டு) க்கர்மங்களைச் செய்வார்கள். ஆகவின், நீ இந்த மார்க்கத்திற்கே உரியவன், உனக்கு இதில் தான் அதிகாரம். நீ கர்மமே செய்யக்கடவை].

[சீரம் முசலியவற்றூற் சாதிக்கத்தகுந்த கர்மத்தை, ஸ்வர்க்கம் முதலிய அனுபவங்களை யடைவோமென்னும் விருப்பத்தைவிட்டு, ஆத்மாவி னிடத்துள்ள பழமையான கர்மபந்தம் ஈசிக்கும் பொருட்டுச் செய்வார்கள்].

[பூர்வீகர்களுடைய ஆசாரம் இப்படிப்பட்ட தென்று இச்சோகம் தெரிவிக்கின்றது].

12. யோகயுக்தனு யிருப்பவன் கர்மத்தின் பயன்களைவிட்டு நிஷ்டையிலுண்டான சாந்தியை (பாரமார்த்திகமான சித்த சாந்தியை) அடைகின்றான். யுக்தனல்லாதவன் காமத்தின் தூண்டுதலினாற் பயன்மீது ஆசைவைத்து கட்டப்படுகின்றான்.

[“�சவரனுக்காகக் கர்மங்களைச் செய்கின்றேன், என்னுடைய பயனுக்காக வன்று” என்னும் சித்த சமாதான முள்ளவன் யுக்தனெனப்படுவான். இப்படிப்பட்ட சமாதானத்தையடைந்து கர்மங்களைச் செய்கிறவன் முதலில் ஸ்த்வசுத்தி (அங்கக்கரண சுத்தி) யையும் பிறகு ஞானப் பிராப்தியையும், பிறகு சர்வக்ரம சங்கியாசத்தையும், பிறகு ஞான சிஷ்டையையும் அடைந்து கடைசியாய் மேர்க்கமென்னும் சாந்தியைப் பெறுகின்றான். காமத்தின் பிரேரேபணையினால் “எனக்குப் பயன் வேண்டும்” என்னும் என்னத்துடன் கர்மங்களைச் செய்வோன் பயனுக்குப் பற்றுள்ளவனுக்குக் கர்மபந்தத்திற்குட்படுகின்றான். ஆகலால், நீ யுக்தகளுக்கக் கடவை].

[யுக்தனாகி, அஃதாவது, ஆத்மாவைவிட வேறான பயன்களின்மீது சபல மில்லாதவனும், ஆத்மாவினிடத்தே முக்கியமாய் மனதுள்ளவனும், கர்மத்தின் பயன்கள் மீது ஆசையில்லாமல், கேவலம் ஆக்ம சுத்திக்காகவே கர்மஞ்செய்து, கூங்டிக சாந்தியை (ஸ்திமான ஆக்மஞ்சூபவருபமான ஆனந்தச்சை) அடைகின்றான். ஆகையால், பயன் மீது விருப்பமில்லாதவனும் இந்திரிய ரூபமாய்த் திரிந்திருக்கிற பிரகிருதியினிடத்துக் கர்மங்களைச் சங்கிபசெத்து (விட்டு), நீ பஞ்சத்திலிருந்து தப்பிக்கொள்ளும் பொருட்டே கர்மங்களைச் செய்யக்கடவை].

[பரமார்த்த மறிந்தவனே வெனின் அவன்]

13. எல்லாக் கர்மங்களையும் மனதினால் ஒழுத்துவிட்டு, இந்திரியஜய முன்னாவனுகி, செய்யாதவனும் செய்வியாதவனுமாய், ஒன்பது துவாரங்களுள்ள பட்டணமாகிய தேகத்திற் சுகமாயிருக்கிறான்.

[கர்மங்கள் நால்வகைப்படிம் : நித்திப் கர்மங்கள்=தலூமல் அவசியமாய்ச் செய்வேண்டியவை; கைமித்திக் கர்மங்கள்=அப்போதைக் கப்போது விசேஷகாலங்களிற் செய்தப்படுவன; காம்ய கர்மங்கள்=யாதேனும் பிரயோஜனத்தை யுத்தேசித்துச் செய்யப்படுவன; இவை செய்தே தீர்வேண்டுமென்னும் கட்டாயமில்லை; நிதித்த கர்மங்கள்=செய்யக்காவென்று மறுக்கப்பட்டவைகள்.

பரமார்ச்ச ஞானமுள்ளவன் மேற்சொல்லிப் கர்மங்களை யெல்லாம் மனதினால், அதாவது, கர்மங்களில் அகர்மபாவனை பென்னும் விவேக புக்தியினால், ஒழுத்து, தேகம், வாக்கு, மனம் ஆகிய இவைகளின் வியாபாரங்களையும் விட்டு, ஆயாச மில்லாமல், சக்தோஷமான மனதுள்ளவனு யிருக்கிறான். தேகம், வாக்கு, மனம் ஆகிய இவைகளின் வியாபாரங்க வில்லாமைபற்றி, அவனுக்கு ஆயாசமில்லை, மனது சாந்தமாயிருக்கும். ஆதவின் அவன் சந்தோஷமாயிருக்கிறான் என்று சொல்லப்பட்டது. அவனுக்கு ஆக்மாவைவிட வேறான பிரயோஜனமில்லை. அவனிருக்கு மிடமாவது, சலையில் ஏழு துவாரங்களும், மல மூக்திரங்களை வெளிப்படுத்து மிரண்டு துவாரங்களும் ஆகிய ஒன்பது துவாரங்களோடு கூடிய சரீரமேயாம். இதற்கே ஒன்பது துவாரங்களுள்ள நகரமென்று பெயர். இந்த நகரத்திற்கு அதிகாரியாகிப் தலைவன் ஆக்மாவாம்; குடிகளாவன ஐம்புலன்களும், மனதும், புத்தியும், இவற்றின் விஷயங்களுமாம்; இக்குடிகளைனவரும் தங்களது பிரபுவாகிய ஆத்மாவுக்கு வெளிச்சங்கதிகளைத் தெரிவிக்கும் கரணங்களாம்; இவர்கள் செய்யும் வேலை யெல்லாம் பிரபுவின் பிரயோஜனத்திற் காகவேயாம். இந்தப் பட்டணத்தில் வைண்தானுக ஒரு காரியமுன் செய்பவனுமல்லன், செய்விப்பவனு மல்லன்; இப்படிச் சுகமாயிருக்கிறான். தேகமே ஆக்மா வென்று நினைக்கும் அஜ்ஞன் (அறிவிலி) தேகத்தில் ஆக்மா இருக்கிறென்று நினையான].

[கர்த்தருத்துவம் (செய்யும் அதிகாரம்) ஆக்மாவினுடைய பழைய கர்மத்தினு உண்டாகிப் தேக சம்பந்தத்தினால் விளைந்ததேயன்றி, ஸ்வரூப சித்தமாய் ஏற்பட்டதன் ரென்னும் விவேகத்துடன் கூடிய மனதுள்ளவனுகி, எல்லாக் கர்மங்களையும் ஒன்பது துவாரங்களோடுகூடிய சரீரத்திற் சங்கியசித்து (=ஒழுத்து=கர்த்தருத்துவத்தை கிறுத்தி), தான் தேகத்தை யொட்டியிருக்கும் விஷயத்திற் பிரயத்னமின்றி, தேகத்தைக் கொண்டு செய் வியாசவனும்ச் சுகமாயிருக்கிறான்].

தி. அ. ஸ்வாமிநாத ஜீயர்,

சாரித்திர விநோதாமிர்தம்.

(154-ஆம் பக்கத் தொடர்ச்சி.)

இஃதென்னை ? புத்தகங்கள் பத்திரிகைகளாதியவற்றின் மூலமாகத் தற்காலம் ஆங்கிலப்பயிற்சியு முடையார் சிலர், நம் நாட்டின் தமிழ்க்கலீக்கும், கவிப் புத்தகங்கட்கும், அரசராசாரிபர்கட்கும், எனைப் பலவற்றேருடுதமிழுக்குமே கூடக் காலவள வரைத்தாரேயெனின், அவர்க்கறிய அவையாவு நுட்பமதியுரு * ஜீவரது உலக சிருட்டி வருடமாம் ஜீயாயிரத்தினையுட் சுருதியவாறு குறிக்கப்பட்டன ; — “அந்தோ ! இவர்க்கு யுகங்கள் சம்மதமின்றுயினவே ! அஃதங்னனமே யாழினும், வேதங்களுமிவர்க்குடன் பாடின்றுயினவே ! யாதுபுரிக !” என்று பகருவாரும்,—

—ஞானபோதினியுள் வித்துவான் திருமயிலைச் சண்முகம்பிள்ளை யவர்களே போல, அவர் கூறுங்காலங்களை யுரையாம் அரைத்து, இடியாமலிடித்துக் கண்டிப்பாரும், அங்குனமே அவர் கூற்றை யெடுத்துவரையாம் வரங்கி வருந்தியபோக்கில், நாலாயிர ஜீயாயிர வருடத்தின் பிற்பட்டதேசமிழ், என்ற கருத்தொன்றினைமாற்றி, அதன் மூலமாக எனைய வவர்க்கறு மழிய வெனக்கொண்டு,—‘ நெடியோன்குன்றைமுங் தொடியோன் பெளவமும்’ என்னுஞ் சிலப்பதிகாரச் செய்திட்கண் ‘ முதலாழி யிறுதிக்கண் தென்மது கரைகத்துத் தலைச்சங்கத்து’ என அடியார்க்கு நல்லாருரைத்ததனாலும், அகத்தியத்தை இலக்கணமாகக் கொண்டாராய்ந்த முதற்சங்க மிருங்காலம், ஆதிகற்பத்தில் கிருதயுகத்துப் பிற்பகுதியென்க ; அகத்தியம் தொல்காப்பிய மென்னு மிரண்டைனிய மிலக்கணமாக வடைய இடைச்சங்க மிருங்காலம் ஆதிகற்பத்தில் திரேதாயுகத்து முற்பகுதியென்க ; என்னை ? “இரண்டாம் ஊழியதாசிப கபாடபுரத்து இடைச்சங்கத்து” என்று அடியார்க்கு நல்லார் உரைத்ததனாலும், இச்சங்க விலக்கணங்களுள் ஒன்றாகிய தொல்காப்பியம், வாதராயண முனிவர் தோன்றி வேதந் துறைசெய்தகாலத்திற்கு முன்னரேயே செய்யப்பட்டுள்ளது என்பது போதரத் தொல்காப்பியச் சிறப்புப்பாயிர வரைக்கண், “ இவர் இந்தால் செய்தபின்னர் வேதவியாசர் சின்னுட்பல்பினிச் சிற்றறிவிலேனர் உணர்தற்கு நான்கு கூறுக இற்றைச் செய்தார்” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கிணியர் உரைத்தமையானும், வேதவியாசர் கூறுசெய்தகாலம், ஆதிகற்பக்கத்துத் துவாபராயுகமென்பது கந்தபுராணத்தார் கருத்தாகலானும், அதுவே எஞ்சைவசித்தாந்த பானுவாசிப ஸ்ரீஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமா னவர்க்குக் குணிபாக லானுமாம் இவற்றுனும், எனைய ஆசிரியர்க்குடிரைகளானும், தமிழ்

* (ie.) Those that have not paid deep attention to Astronomy, Astrology, Geology and the commentaries on the Bible by Cornelius à Lapide,

மொழி அநாதியே இறைவனு வருளப்பட்ட தொன்றென்பது தெற்றென வண்ரக” என்று தெளிப்பாரும்,—

—உத்தேசிக்கிற பல்லாயிர வருடங்களின்மூன் கடலாழத்திற் பட்ட மத்தொ வித்திரண பாகநாட்டின் தமிழ்ச் செப்பேடுகளும், அக்கருங்கல் வெட்டுச் சாசனங்களும் ஆழத்திற் கிடைத்தனவே எனவும், இப்பிரிவு நாட்டினின்றே மானிடர் ஆதியிற் சிருட்டிக்கப்பட்டுப் பல்லிடத்தும் பிரிந்தகன் றனர், அக்கால் அவர்பாடை தமிழேயா மெனவும் விளங்கச் சொல்லுங்கோ றநாங் காரணங்காட்டி நிறுவி விளக்குறுமாறு கான்க, என்றுக்குறவாரும்,—

ஆ ! ஆ ! உலகமுன்டாகி ஆரூயிர வருடமென்பதே சரியென்னுங் தங் கூற்றை மறந்து துணிந்து, २२०२ - வருடங்களுக்குமுன்னர் ஆசிசந்திர வமிசகுல பாண்டியர் தோற்ற மென்றுவாத்து மேலும் பொச்சாந்து, பத்தாம் பாண்டியனுகிய அனக்தகுண பாண்டியன் காலத்தில் இராமர் இலங்கை யினையடைந்தாரென்று மயங்கிப்பேசுவர் சிலர்; இவன் மயக்கமியாதோவெனின்-திரேதாயுகமே இராமர்கால மாதவின் அதன் அந்தத்தே அக்காகுத்தக ஞர் வரவெனக்கொள்ளும், துவாபராயுகமாம் - அங்குசும் - வருடமும் நிகழ் கலிவருடம் ரூ०००-முங்கடவாம், எட்டிலக்கத்து அறுபத்தொன்பதி அமிரம் வருடங்களின் முன் அவர் வந்தாரென்று கூறியதாமே என்பதாம். என்னே ? அவர்க்கது சம்மதமின்றே, சொற்பசாலமே இராமரெல்லை யென் பரெனின், அதனைவிட்டுக் கீர்த்தி விபூட்டன பாண்டியனும் நாற்பத்தாரூம் பாண்டியன் காலத்துக் குறிக்கப்படும் சலப்பிரளையம் இவ்வீராயிர வருடங்களினிடையிற் சம்பவித்திலதாமென இவர் தெய்வ வாக்காகக் கொள்ளும் ஐரவர்களுடைய வாக்குக் கென்செய்வதென்க. அங்குனமன்று சலப்பிரளை மெனப் புராணதிகள் கூறியதைக் குறித்தேயன்றி அங்கன முன்டாயதென்ப தவர்க் குடன்பாடன்றே யெனின், குறித்திட்டாங்கு வேதத்தையும் இதிகாச கணிதாதிகளையும் நம்பார் கூற்றுக்கு யாங்கூறுவதென்னை ? “இரையவித்து நீராடலாக வுணாப்பார்-உரையவித் தொன்றுஞ் சொலில்லை” என் ஆமாறு அவர் கூற்றை யெதிர்த்துப்பேச வலியில்லேமெனக் கழிவாரு மூளா மென்றுக்கு, அங்கனே யசன் நுட்பத்தை யறிந்தமைக, என்று உரை ப்பாரும் உளர்.

இதுகிடக்க.—மகாகவியாகிய கம்பநாடர், சேர்சோழ தொன்னடைமா நாடுகட்டகெல்லை குறித்த ஆங்குப் பாண்டியர் நாட்டிற்கு மெல்லை குறித்தார். அது,—

“ வெள்ளா றதுவடக்கா மேற்குப் * பெருவழியாக்
தெள்ளார் புனற்கண்ணி தெற்காகும்—உள்ளார்

* இஃது மேற்குத்தொடர் மலைக்கணவாய் வழியாக மலையாளத்தில் அச்சன்கோயில் மார்க்கமுறைம்பாதை யென்பர்,

ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம்
பாண்டிகாட் டெல்லை பதி”

என்பதாம். இவ்வைம்பத் தறுகாதம், * காதமொன்றிற்குத் தற்கால ஆங்கில அளவையாம் † பத்துமைல் ஆகும். அங்கூன மாகுங்கால்-இகூ-மைலாம் பாண்டியன்றே? இவ்வித்தீரண்த்தையும் அதாவதி தன்பெருக்குத் தொகையையும், ஏனைய நாடுகட்டு மவ்வராம் வித்தீரண்களையுங் கவனித்து நோக்கச் சுற்றும் அவ்விசாலங்கட்ட கிடமின்றிப் பொருத்தமில் பொய்யேயஃதாகும். ஆயினும் அம்மகாவித்துவான் காலத்துக்காதமொன்றிற்கு மைல் குறைவுற்ற கணக்காகவாவது, நாடுகடலாற் கொள்ளப்படாது ஒருவாற்றாற் பூமி விசாலித்தாவது இருங்கிருக்கல் வேண்டும். கம்பர் வேறு படித்தாம் டூர்விக் அளவு குறித்திருப்பேரோ, அஃது அக்காலத் தெவ்வாறு இருந்ததோ எனக் கொண்டாலன்றிக் கம்பர் காலத்தினும் அல்லது அதற்குப் பல வருடங்களுக்கு முந்தியுங்கூடக் கடற்பெருக்கிலதாமாகவின், தற்காலத் தரசர் வகுத்துக் கொண்டவாறு கடல் வித்தீரண்த்தையு முட்புத்திக் கொண்டாவது சொற்றவெல்லை கூறப்பட்டிருக்கலாம், என்பதோர் வகைத்துணிவும்,—

கீழண்மக் குறித்தாங்குப் பஸ்லாயிர வருடங்களுக்குமுந்தி, இப்போது இந்து மகாஸமூத்திரம் சிந்து மகாசமூத்திரம் என்னும் பெயரிய இந்து அல்லது சிந்துவானது ‡ சந்தச்சீவு கீழாக || மடிகாசகர்த்தீவு மேலாகக் கொண்டுகிடந்த இடையகண்று இலைமுறியாவென்னும் பெயரிய தமிழ் நிலவாரா கத்தைப் பெருகியழித் தாழ்த்தியதென ¶ ஏகல் சாத்திரியா ரிசைப்பதா னும், “வடிவேலெறிந்த வரண்பகைபொருது, பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக், குமரிக்கோடுக் கொடுங்கடல் கொள்ள” எனச் சிலப்பதிகாரக் காடுகாண் காசையிற் கிடைப்பதானும், சொற்றதின் இளவேணிற் காதையில், “நெடியோன் குன்றமுங் தொடியோள் பெளவமும்” என்றதற்கு “அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாவி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னு மாற்றிற்கு மிடையே எழுதுற்றுக் காவத்வாறும், இவற்றின் நீர்மவிவாணன மலிந்த ஏழ்தெக்கங்காடும், ஏழ்மதுரைநாடும், ஏழ்முன் பாலைநாடும், ஏழ்பின் பாலைநாடும், ஏழ்குன்றநாடும். ஏழ்குண ராஜரநாடும், ஏழ்குறும் பனைநாடு மென்றும், இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரிசொல்ல முதவிய பன்மலைநாடும், காடும், நதியும், பதியும் தடநீர்க்குமிரி வடபெருவ்சோட்டுன் காறும் கடல் கொண்டொழிகலால்...” என்றுரையாசிரியர்

* காதம் எழுறைமயில் ஜெஞ்துமயில் எனவும் வேறொன்றும் கூறப்படும். மலையாக்காவதம்-ங்கூ-மயிலாம். அதனை ராண் கென்றுஞ் சாதாரணத்திற் கொள்ளுவர்.

† மைல்—Mile. ‡ Sunda Islands. || Madagascar. § La Morea.
¶ Pro. Haeckel.

அடியார்க்கு நல்லார் கூறுவதானும், நக்கவிச்சக்கிர வர்த்தியாருக்கு வெகு சேய்மையாம் பூர்வத்தே யேற்பட்டிருந்த வெல்லையினை இவர்காலத்து மிகச்சு வந்தபடியே கூறினரென்ற மற்றொர் வகைத்துணிவும் ஆகலாம்.

சி. சாமிநாதபிள்ளை.

காணுமற் போனதோர் ஒட்டை.

ஆசிரிய வணக்கம்.

கோவடிவே லேரைன மனங் கொள்பரிதி மாற்கலைகுன்
சேவடியே யெந்தங் திரு.

(1)

காப்பு.

எற்று தெண்டிரை யுவரிசு ழிருப்புவி யதனி
ஹற்று நோக்குத ஹுறுபய ஹுதவுமென் ஹணர்த்த
வொற்றை யாபகீக் தோடிய வொட்டையின் கதையெம்
மொற்றை வாளுல வைக்களிற் தருளினு ஹரைப்பாம்.

(2)

நால்.

விண்ணு ஸாவழும் புனலகில் விரைமகிழ் சந்தா
ரெண்ணி ஸாசவான் ரேப்மரம் பலவெடுத் தெங்கு
மண்ணில் வானமு தாய்த்தவழுங் தோடிய வரைப்புக்
கண்ணு தற்பிரான் களித்தமர் காசிமத் தநன்பால்.

(3)

மேற்றி சைக்கானோர் வேனில்வேந் தரசுவீற் றிருக்குங்
காற்ற சைவிலாக் கடிஞ்சுரங் கருதுவார் மனமு
மாற்ற லோடுகாண் பவர்களு மதன்பெய ரொருகாற்
சாற்று வோர்தநா வும்புகைந் தழறரத் தயங்கும்.

(4)

ஈறில் சீஷத்தி னுப்பணின் றெரிதருங் கோபி
நீறு சேரிதற் கொப்பன நிகழ்த்தன்மின் மினிவான்
வீறு சேரிர வியைப்பொரும் விளக்கொளி யுலகை
நூறு மங்கியை நிகரென நுவல்வதை மானும்.

(5)

ஒடுவி னயகன் பரத்தைபா லொழுகுவ துணர்ந்த
வடுவி ஸாமகண் மனமென வெதும்பியவ் வடவை
சுடுமெ னாஷ்டனைத் துரங்தலை புகவெருட் டியவக்
கொடுமை சால்சரத் தொருபகற் கொடுவழி ழுடே.

(6)

கோங்கு விம்முகார்க் குழலுமைக் கொடியிடப் பாகந்
தங்கு பேரொளி விளக்கினாற் சமக்கிலா மனத்தான்
பொக்கு மக்கமும் ழுதியும் புணைந்தபொன் மேனிச்
செங்க ஸாடையான் சிவசிவ வெனுந்திரு வாயான்.

(7)

மன்பொன் மாதெலு மும்மடி மயக்கினின் மாழாங்
துண்ணை தேர்தலின் ருதலும்புன் மாக்களை பொருவிப்
பெண்ணை மாபலா வழைபொடு பிடவம்பா திரியா
ரொன்னை தங்குகா னகவரை யுறுமுழை யுறைவோன். (8)

பைய ராமதி யணிமுடிப் பரமனின் றுடச்
செய்ய தாமரைத் தேவுதங் திருத்துணை யகன்று
ஙையு மாதரார் நெஞ்சென நஞ்சென விதித்த
வெய்ய பாலையுட் சென்றனன் விருப்புக்கைப் பிகந்தோன். (9)

சேல்லு மெல்லையிற் செல்வவா ணிகர்வழிச் செல்வோ
ரொல்லை நாற்புற மோர்த்தரு விழியனே ரிருவோர்
வல்லை வந்தனர்க் கண்டனன் வணங்கினேர் வாழ்த்தி
கில்லு மென்றவர் சிறுத்தியங் நிமலனு மொழியான். (10)

வேறு

ஜய நீவிரோ ரத்திரி நேடியே
ஙையு நும்முள நான்றிந் தேனதன்
செய்ய காலினுஞ் சேர்வலக் கண்ணி னு
மெய்து மூன்முன் டோவெற் கியம்புவீர். (11)

என்ற வன்மொழி யேற்றவ ராமென்றூர்
துன்று முன்பற் றுறந்ததுண் டோவென்றூன்
பின்றை யும்மதன் பெற்றியற் றேயென்றூர்
கொன்றை சூடி யடியவன் கூறுவான். (12)

வருத்த முற்றவர் காளை வாணத்தி
ஞேருத்த கீலப்பரத் தற்றது தேன்மற்றேர்
பருத்த பாற்றினைப் பையுமுன் டேயன்றே
கருத்தி னின்றதைக் கட்டுரை மின்னென்றூன். (13)

சுரத மாயவ் விராவனந் தானெனம்
தரவு சூடிய வன்னை லறிகுவா
னிரித ரும்மதை யாண்டுணர்ந் தாயதன்
விரி பெருங்கதை விள்ளு மறிவினேம், (14)

ஒற்றை யாழியங் தேரவ ஞெண்குடக்
குற்றி டாமுனம் பற்ற வுணர்த்துவாய்
பற்று நீக்கிய பண்பங்கின் னல்லருள்
பெற்று னேமெனச் சொற்றனர் பேதையர். (15)

நீள்க முத்தினை நேடிபு வாடிய
வாள்வி சிற்த மருங்குடை வாணிகீர்

கோள்வ லங்கொளுங் குன்றை வளைக்குமாவ்
வேள்வ லங்கொள் விழிப் னறிகுவன். (16)

கரிய வன்மலர்ப் புங்கவன் காணேனுக்
கரிய வன்மிடற் ரேஞ்கரி காணெனக்
கரிய வன்நிமி லத்திரி கண்டிலே
னுரிய நும்மினன் றற்றவை கேட்டிலேன். (17)

பேய்வ னப்புடன் பெட்டு நடிச்சுமிவ்
வேய்வ னத்துள் விரரங்தகல் வீரினி
தாய்வு நிற்கட் கணிகல் னுராள்
வாய்த னக்கணி வாய்மையே யென்பரால். (18)

போய்யு ரைப்பவர் போனக மின் றியே
வெய்ய வாரழுந் கும்பியின் வீழ்வராற்
செய்ய வெராட்டைகண் டேனெனச் செப்பில்யா
னைய கோநர காழ்ந்தனு ரெய்துவேன். (19)

வேறு.

என்றவரை கேட்டவ ரிமைப்பொழுதி னிற்பாய்ந்
துன்றனது செங்குருதி யோடுகுட ருண்ணத்
துன்றுமிட வாள்கொடு துணிப்பநின தாகங்
கன்றெனவி நின்றபுலி யேற்றினை நிகர்த்தோய் ! (20)

மந்தநகை மாவன மழுரநடை வான் சே
ரிந்துவத னத்தளைழி லின்பவலி பங்கா
ரெந்ததயெமை யாளுடைய வீசன்டி சாரும்
பந்தமிலி தன்படிவங் கொண்டபடு பாவீ ! (21)

வன்மைய விரண்டுதிமி லெந்தமய வானம்
பள்மணி பரித்தொருவும் பான்மையத னுள்
சின்மதி துரப்பவத ஜைக்கயவு செய்தாய்
பின்வருவ தெண்ணிலைகொல் பித்துடைய பேதாய் ? (22)

மன்னுகதிர் கால்வயிரம் வானவடு மானும்
மன்னிவெயில் வீசுமர விந்தமணி வெய்மோன்
பன்னியெஜுஞ் செம்பதும் நாயகி பயந்த
நன்னரொளிர் முட்டையென நாற்றிசையு நாறும். (23)

வானவர் பிரானுயிர் வகைத்தவல னுக
மீனுமணி யாறுட னிரண்டுடனெ ரொன்று
மேனானி விளங்குமொளி மிக்குவிடு கோள்கண்
மானுமெனு மாமணி யிழங்குமினும் வாழேம். (24)

வேறு.

என்றவர் செறுத்துரைத் திறைவன் பாலிதற்
கொன்றிய மனுவழி யொழுகுங் தண்டமான்
டென்றென வொளிவிடு மின்ன கைம்முக்த்
தண்றவ வடைகுவான் ரூவி யீர்த்தன :. (25)

மடிபிடித் தொருவன்மொய் வலிபற் றீர்க்கவும்
பிடர்பிடித் தொருவன்றன் பிண்ணின் ருஞ்சவும்
படர்புகழ்த் துறவியின் பரிசு தாம்பாம்
படர்கொடு செலுமுயிர்ப் பண்பு போலுமால். (26)

கடலுடைப் புவியினைக் காத்து வாழ்வெளைக்
குடையுடைக் கோவினைக் குறுகிக் கொற்றவ
கடுகடை யொட்டையைக் களவு செய்தவிச்
சடைமுடிக் கயவுனைத் தகவொ ருக்தியால். (27)

எனக்குறை யிரங்கனை ரெழில்கொள் வாணிகர்
மனக்குறை மாற்றுமம் மன்னர் மன்னனுங்
தனக்கெதிர் நின்றவத் தகையை யாளைன
நினக்குறு வனவெவை நிகழ்க்கு வாயென்றுன். (28)

வேற்பிலை தருங்கொடி விழையுஞ் செங்குதிர்
வெற்பினை யுளத்திரீஇ விளங்கு சிங்கதய
னற்புத மலவயுளா ரடைய வேயவண்
மற்புய மன்னை வாழ்த்திக் கூறுவான். (29)

வையகின் னுனையின் வாழு மாற்றுள்
செய்யுமன் னவவொளி திகழும் வேலவு
செய்யவொட்ட கடம்வழிச் சேறல் கண்டிலேன்
கையத் ரதனடிச் சுவடு சண்டனென். (30)

வேறு.

துற்று வார்மணற் சுவடுகண் மெத்தெனத் தோப்த
லுற்று நோக்கியே யுடன்வரும் பாகரை யொருவி
யொற்றை யாயலைக் தோடிய வொட்டையென் றுணர்ந்தேன்
சுற்றை வார்சடைக் கண்ணுதல் கரியெனக் கறிதி. (31)

மன்ன கேட்டியம் மனற்சுவட் டினிர்சில நொய்தே
துன்ன லோலாரு கான்முட மாமெனத் துணிந்தே
னன்ன வட்டையி னடர்ந்திரு புடையினு பணைந்த
பன்ன மோர்புற மேயயின் றிருக்குமப் பரிசால். (32)

உன்னி யன்ன தன் வலக்சனி ஹனமென் றரைத்தேன்
பன்ன மும்மிடை யிடைச்சில கறிப்பாப் பண்டின்

முன்னம் பல்லினென் றின்றென முன்னினென் முதல்வ
தன்ன மும்மறி யேனதைச் சரதமீ தணர்வாய். (33)

மற்று மோர்புடை மதுகர மிசைத்தலி னதன்மீ
துற்ற தோர்புறந் தேனென வுணர்ந்தனெ னெருபாற்
சுற்றி யாய்வுறு முறவியின் ரூடர்பினி லொருசார்
நெற்று வார்த்தினைப் பையென நிகழ்த்தினெ னினைந்தே. (34)

என்று ரைத்தவ னினையடி மலரினி விறைஞ்சி
மன்ற வங்கதொடை மன்னானும் வணிகருங் தொழுதார்
பின்ற வின்றிய பெரியனுக் தன்னிடம் பெயர்ந்தா
னென்று முற்றுநோக் குதற்சிறப் புலகினர்க் கிசைத்தே. (35)

முற்றிற்று.

ந., பலராம ஜயர்.

சமாசாரக் குறிப்புகள்.

சேள்ளைக் கிறிஸ்தவக் கலாசாலை வநுஷோற்கவம் :—இது வருடந் தோறும் நடந்து வருதல்போல இந்த வருடமும் டிசம்பர்மீ 29-ஆம் தேதி யன்று நடக்கும். அன்று காலையிற் பழையமானங்க்கர் குழாங்கூடிப்பலவிட யங்களையும் பற்றிப் பேசவார்கள். இடையிற் சிற்றுணவும் வழக்கப்படுட். மாலையிற் பொதுக் கூட்டங்கூடி அதன்கண் பிரசங்கங்கள் செய்யப்படும்.

* *

மீல்லர்சிலை :—இது நிகழும் டிசம்பர் மாதக் கழிந்தபிறகு 1901-ஆம் வருடம் ஜனவரிமீ முதற்றேதிபண்று புது நூற்றுண்டின் முதல் விடயமாகத் திறக்கப்படும். அதனைத் திறப்பார் அதிமேன்மை தங்கிய எண்ணைக்காவர் னர் அவர்களாகிய ஆண்ட்லைல் பிரபு அவர்கள் என்று கேள்விப்படுகின்றோம். அன்றைத்தினம் விசேஷக் கொண்டாட்டத்தோடும் விளங்குவென்று எதிர் பார்க்கின்றோம்.

* *

றவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிளை அவர்கள் பி. ஏ. பி.. எல்:- இவரை யறியாதார் தமிழ் நாட்டில் எவருமில்லை. இவர் இவ்வருடம் நிகழ்ந்தனவும் நிகழ்வதுழாகிய தமிழ்ப்பர்க்கைக் கௌன்றித்திற்கும் ஏற்பட்ட பர்க்கைகள்களது தலைவராவர். இவர் சென்ற சின்னாட்களாக மிக்க அசௌக்கியமா யிருக்கின்றனரெனக் கேள்வியுறுகின்றோடு. இவ்விடயம் எமக்கு மிக வும் துக்கத்தை விளைக்கின்றது. இவ்வாறே பிறர்க்கும் விளைக்கும் என்பதில் ஜூப்பாடே யில்லை. இவர் நோயினைக்கித் தேகம் சொக்கியமடைந்து நீழீவாழுவான் இறைவனைப் பிரார்த்திக்கின்றனம்,

நமது சக்ரவர்த்தினியார்.



ஆங்கிலநாட்டின் மகாராணியாரவர்களும்
நமது இந்தியாதேசத்தின் சக்கிரவர்த்தினியா
ரவர்களும் பொதுஜன நன்மையே ஒருருவெடு
த்து வந்தற்போன்ற அரசியாரவர்களுமாகிய
நமது விக்டோரியா மகாராணியா ரவர்கள் தேக
வியோகமாயினார் என்பது கேட்ட எமதுள்ளங்.
கலங்குகின்றது; உடல் நடுங்குகின்றது; அறிவழி
கின்றது; ஆதலின் எமது துக்கமுழுவதையும்
எடுத்துரைக்க முடியவில்லை. இதனைக்குறித்து
அடுத்த சஞ்சிகையில் விரித்தெழுதுவோம்.

பத்திராதிபர்.